

Ceylon Government Gazette

Published by Authority.

No. 6.032—FRIDAY, JANUARY 27, 1905.

**PART I.—General : Minutes, Proclamations, Appointments,
and General Government Notifications.**

PART II.—Legal and Judicial.

PART III.—Provincial Administration.
PART IV.—Land Settlement.

PART V.—Mercantile, Marine,

and so that it may be filed separately.

Separate paging is given to each Part in order that it may be filed separately.

Part IV.—Land Settlement.

Preliminary Notices PAGE 71 | Final Orders PAGE 103

PRELIMINARY NOTICES.

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless within three months from the 27th day of January, 1905, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, make claim in person or in writing to the said land or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903," at his office at Hill House, Mutwal, Colombo :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. C. FRASER,
Special Officer.

Description of the Land referred to.

The land commonly called or known as Gorakagahamaditta, situated in the village of Mulatiyana in the Kandaboda patta-wwa of the Matara District, in the Southern Province, containing in extent 12 perches, shown as lot 16 in preliminary plan No. 129 and in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north, east, and south by Arambawatta claimed by Kirilaponne Wattu and others; on the west by Udumulla (T.P. 163,148) belonging to W. K. Seyadoris, Arambewattedeniya claimed by Kirilaponne Wattu and others.

ව්‍ය 1905 ජනවරි මස 27 වෙති දින පටන් අනුමාසයක් ඇඟුලානයේ මෙහි පහත දියුවන ඉඩුවට ගෝ එසින කොටසකට ගැනී අකිවිකළයි තීබෙකළ යා හියක යම් අයෙක් ඇත්තම් එම එසින ඉඩුවෙහි පම්බකුව වූ එහි 1897, 1899, 1900 පාඨ 1903 නේ ආදාරණයේ වලු 28 වෙති වගන්තියේ ප්‍රකාර රඛට පත් කරණු වූ විශේෂ මනුෂී සුරය, තහන්තා න්සේ ගෝ කොළඹ මෝදර නිල හුවස්කි කන්තේරුවේ එසින ප්‍රේ. එම උපරි උරුත්තා යේ පෙන්වන ඇරිදිපිට අවශ්‍ය ගොන්ස්ස්පිට ගෝ ලියවිලුලකින් එක් ඉඩුවට ගෝ එහි කොටසකා අකිවිකු පෙන්වා සිතියේ ගෝ, ගො, ගොන්යා, එම විශේෂ මනුෂී සුරය, තහන්තා න්සේ ප්‍රේ. එහි ඉඩුව ඉහා අනුමාසයක් ඇඟුලානයේ ප්‍රකාර රඛට පත් කරණු වූ විශේෂ මනුෂී සුරය, තහන්තා න්සේ ගෝ කොළඹ මෝදර නිල හුවස්කි කන්තේරුවේ එසින ප්‍රේ.

ଡේ. එ. පේසර,
ලියෙන්ත මධ්‍යීකාවරයාන්ත්‍රණයේ.

ଦୁଇତମି ନେହାରନ୍ଧୁରେ.

දකුනු පලු; හේ මාතර දිස්ත්‍රික්කේ කන්දාව බිජාපෑත්‍ර තුවේ මූලිකිය, න යන ගම පිහිටු; තිබෙන ම්‍ය අඩුකා; ඇ සැකකික සිනියමේ පෙන්නෙන පරිවච් 12 න් තීමතරම් ඇති සාමාන්‍ය ව්‍යවසායෙන් ගොරකාගාහ මැඩිස්ත්‍ර තියන නොහොතු ඒ තමින් දැනගත් තිබෙන 129 දේ මූල් සිනියමේ 16 දේ පෙන්වන තීම කටයුව මැඩිස්ත්‍ර මැඩිස්ත්‍ර-ලුණුරට, නැගෙනු ඉටට සහ දකුනට කිරීල්ලපන්නේ වස්තු සහ තුවන් අය විසින් අඩිනිං, සිකම් කියන අරකේවන්හද; බස්නා ඉටට 163,148. මූල් කඩිදුසිං ජේන බිඛිලිවි. කේ. සිය දෝරිස්ට අඩිනි උම්බිල්ලද, කරිල්ලපන්නේ වස්තු සහ තුවන් අය විසින් අඩිනිං, සිකම් කියන අරකේවන්නේ දෙනියද.

இ) கண்பிள் சொல்லப்படும் காணியில் எவ்விக உடன்தொயாயினும் தங்களுக்குண்டென உருத்தப்பேசுவோர் கள் மாநகரிலிருந்தால், அவர்கள், 1905 ம் ஸு கைமா 27 ந் தேதி தழுக்கம் மூன்று மாசத்தில்குன், 1897 முதல் 1903 ம் ஆண்டு வரையுள்ள பாணிலக்சட்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விகேஷ உத்திரோகத்தர் ஜே. ஜி. பெரேஸ்தலை அவர்களிடம் கொழும்பு முகத்துவாரம் “ஹில் ஹவுக்” என்றும் அவருடைய கச்சோரில் முகாமுகமாயேறும் எழுத்து மூலமாயேறும் தங்களுக்குண்டெழும் உருத்தை அல்லது உடன்தொயைக் தெரிவியாவிடும், சொல்லிய விகேஷ உத்திரோகத்தர் சொல்லிய சட்டங்களில் தமக்கு உண்டாய அதிகாரத்தைக்கொண்டு உருத்தப்பேசப்படாததாகிய சொல்லிய காணியை முடிக்குரிய ஆதனமென்கிமுக ஒக்ச்சரத்திட்டு எழுத்து மூலமாய் வெளிப்படுத்தவார் என்பதை அறிந்துகொள்க.

கே. ஜி. பெரேஸ்,
விசேஷ உத்தியோகத்தர்.

சுட்டிய காணியின் விவரம்.

தென் மாசாராம் மாத்துறை டிஸ்டிரிக்டு கந்தபொடபத்துதலச்சேர்ந்த மூலத்தியானே என்னும் கிராமத் திறுக்கள் இக்கு-னீணக்கப்படும் உறுதிப்படிக்கிரப்படப்பெரிதியில் விவரித்தபடி யே 12 பேட்சு விசாலமூடையதும் சர்மானியமைய தொற்க்காமுட்துத் தென்னும் பேரினால் அறியப்பட்டு அங்கை அழக்கப்பட்டு வருவதும் 120 ம் பிராதமபட்டதில் 16 ச. தாண்டாப்பக் காட்டப்பட்டனளதுமான காணி ; இதற்கிள்கை : வடக்கும் கிழக்கும் தெற்கும்-கிரில்லப்பன்கே வச்துவும் மறுபீபரும் உருக்கப்பேசுக் கும்பாக்கும் அம்பவுத்த ; மேற்கு-டபினியு. செ. கிபதோரிசுவுடைய உடுமூல்கை (163,148 ம் உரிமைப்படத்திற் கண்டிருக்கும் காணி), கிரில்லப்பொன்கே வத்துவும் மறுபேரும் உருக்தப்பேசுக் கும்பவேவுத்தேதனிய.

Arambawatta deniyas 16
 Udumulla (T.P.163.148) Arambawatta

Scale of 8 Chains to an Inch.

Situation : Mulatiyana village in Kandaboda pattu.

Preliminary plan 129.

Extent.
A. R. P.
0.012

**Surveyor-General's Office,
Colombo, December 14, 1904.**

2.126

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

Matara S. O. 6-1905

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless within three months from the 27th day of January, 1905, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, make claim in person or in writing to the said land or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903," at his office at Hill House, Mutwal, Colombo :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of the Land referred to.

The land commonly called or known as Pansalawatta, situated in the village of Ellewela in the Kandaboda patta wa of the Matara District, in the Southern Province, containing in extent 3 acres, shown as lot 6,592 in preliminary plan No. 168 and in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by the village limit of Bamunugama the Halgahadola ; on the east, south and west by Viharakale belonging to Crown.

උ. ඒ. ප්‍රේසර,
වියෙන්ත මහත්මියාචාරයා, නෙත්‍රප්‍රජාත්.

ବୁଦ୍ଧିମେ ନେତାର ହୃଦୟ.


දකුනු පලු, නේ මාතර දිස්ත්‍රික්කෙක් කෝදබේ, විපාශ්‍යාච්චී ඇල්ලේල්වලපූරුෂනු ගම් පිළිට, සිංහල මිට අමුත්‍යාපු සහතික සිනියමේ පෙනීන්න අස්කර 3ක් ඩිමිනරම ඇති සාමාන්‍යවසයෙන් පහැසුවත්තා සියහා තොතුන් එම නම් දැනගන තිබෙන 168මේ මූල්‍ය සිනියමේ 6,592 න් පෙන්වන තිළිකවිරියට I 559 න් පෙන්වන තිළිකවිරියට ම, සිම්—රුතුරට බමුණුගම යන ගම් ගම්මුමද, හළුගකදෙලද; තැයෙණුරට, දකුනට සහ බස් නාඛරට යුත්සන්තක එහාරකීගේලද.

இதன்பின் சொல்லப்படும் காணி பில் எவ்வித உடக்கதையாயினும் தங்களுக்குண்டென உருத்துப்பேசுவோர் கள் யாருமிருந்தால், அவர்கள், 1905 ம் ஹஸ் தெம்ஸ் 27 ந் தேதி துவக்கம் மூன்று மாசத்திற்குன், 1897 முதல் 1903 ம் ஆண்டு வரையுள்ள பாணிலச்சட்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷ உத்தி யோகத்தர் ஜே. ஐ. பெரேஸ் துரை அவர்களிடம் கொழும்பு முகத்துவாரம் “ஹிஸ் ஹவுஸ்” என்னும் அவரு கடைய கந்தோரில் முகாமுகமாயேதும் எழுத்த மூலமாயேதும் தங்களுக்குண்டெனும் உருத்தை அன்றது உடன் கதையைத் தெரியியாவிடில், சொல்லிய விசேஷத் துத்தியோகத்தர் சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய அதிகாரத்தைக்கொண்டு உருத்துப்பேசப்படாததாகய சொல்லிய காணியை முடிக்குரிய ஆதனமென தமது கைச்சரத்திட்டு எழுத்த மூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்த கொள்க.

കേ. റീ. പറോൾ,
വിദ്യാഭ്യാസക്കാർ.

கூட்டுறவு காணியின் விவரம்.

தென் மாகாணம் மாத்துறை டினிரிக்கு கந்தபொட்டபத்தைச் சேர்ந்த எல்லேவைகீ என்னும் கிராமத்திலுள்ள, இத்துடனைக்கப்படும் உறுதிப்படியூத்திய படப்பிரதிவில் விவரித்தபடியே 3 ஏக்கர் விசாலமுடையது, சரமாவியமாய் பஞ்சலவுத்தை யென்னும் பேரினால் அறியப்பட்டு அல்லது அழைகப்பட்டு வருவதும், 168 ம் பிரதமபடத்தில் 6,592 என்னும் தண்டாய்க் காட்டப்பட்டிருப்பதுமான தண்டு, இதற்கென்கில் : வடக்கு-பழுவூகமக்கிராம எல்லை, அல்காதோலை என்னும் கிரோடை ; கிழக்கும் தெற்கும் மேற்கும் முடிக்குரிய விகாரைகளையே.



Scale of 16 Chains to an Inch.

Situation : Ellewela village in Kandaboda pattu.

Preliminary plan 168.

Preliminary plan 168.					Extent. A. R. P.
Lot.	Name of Land.				
6592	Pansalawatta	3 0 0
I 559	...				

Surveyor-General's Office,
Colombo, December 12, 1904.

Sheet O_X²⁰

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

Matara S. O. 7-1905

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless within three months from the 27th day of January, 1905, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, make claim in person or in writing to the said land or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903," at his office at Hill House, Mutwal, Colombo :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of the Land referred to.

The land commonly called or known as Gallenamulahena, situated in the village of Beragama in the Kandaboda pattywa of the Matara District, in the Southern Province, containing in extent 7 acres 1 rood and 34 perches, shown as lot 202 in preliminary plan 91 and in the annex d certified tracing therefrom, and bounded as follows : on the north by Gallenamulahena belonging to Crown ; on the east by Gallenamulahena belonging to Crown ; on the south by Ranaweeragewattekele belonging to Crown, Ranaweeragewatta claimed by Jatunge Dewanhami, Gedaradeniya claimed by H. Philippu and others, Gederadeniya claimed by ditto ; on the west by Bicilagodakoratuwa belonging to Crown, Gallenamulahena belonging to Crown.

ಡಿ. ಎಸ್. ಡೆಸರ್,
ವಿಷೇಶ ಉದ್ದೇಶವಾದ ವಿನ್ಯಾಸಗ್ರಹ.

ବୁଦ୍ଧିମେ ଜ୍ଞାନାରତ୍ନରେ,


දඩුනු පලාතන් මාතර දිස්ත්‍රික්සේ කන්දබල, එවත් හැරගුම යන ගම පිහිටි, තිබෙන තේ අමුනු, පු සහයික සිතියමේ පෙනීයන අක්කර 7ක්නු රුඩ් 1ක්නු පරිව්‍ය 34ක් තිලිතරම ඇති සුම, ජ්‍යෙෂ්ඨ වසයන් ගල්ලෙන මූල්‍යයේන් නියන්ත නොහැරු ඒ වැමිය දානුත්තා තැබෙන 91ක් ලිඛි සිතියමේ 202ක් පෙන්වන බිමකටිවට මායිම—දානුත්තා රුපසන්තක ගල්ලෙන මූල්‍යයේන්ද; නැගෙනුමුරට රුපසන්තක ගල්ලෙන මූල්‍යයේන්ද; දකුනට රුපසන්තක රුහුණිරෝගවන්නේ ක්ලේද, ජ්‍යුන්තේන් දෙවන්හි, මි විසින් අසිත්වා, සිකම කියන රත්තිරෝගවන්නාද, එවිට පිළිඳු සහ න්‍යුත් අය විසින් අසිත්වා, සිකම සියවන ගෙදරදෙනියද, එම අය විෂන් අසිත්වා, සිකම සියවන ගෙදරදෙනියද; බස්ධාමුරට රුපසන්තක තිබුලුණුවිකාරව්වද, රුපසන්තක ගල්ලෙන මූල්‍යයේන්ද.

(இ) தண்பின் சொல்லப்படுக் காணியில் எவ்வித உடந்தையார்ஜுக் தங்களுக்குண்டென் உருத்தப்பேசுவேர்கள் யாருமிருந்தால் அவர்கள், 1905 ம் (ஷு) கிதமாசம் 27 ம் தேதி துவக்கம் மூன்று மாசத்திற்குள், 1897 முதல் 1903 ம் ஆண்டு வரையுள்ள பாணிச்சட்டங்களின் 28 ம் பிரிவின் பிரசரம் ஏற்படுத்திய விசேஷ உத்தியோகத்தை ஜே.ஜி.பெரூஸர்தை அவர்களிடம் கொழும்பு முகத்துவாரம் “ஹில் ராவுக்” என்னும் அவருடைய கந்தோரில் முகாமுமாயேறும் “முத்து மூலமாயேறும் தங்களுக்குண்டெடும் உருத்தை அல்லது உடங்கதையைத் தெரிவியாவிடில், சொல்லிய விசேஷ உத்தியோகத்தை சொல்லிய சட்டங்களால் தமக்கு உட்டாய அதிகாரத்தைக்கொண்டு உருத்தப்பேசப்படாததாகிய சொல்லிய காணியை முடிக்குரிய ஆதனமென தமது கைச்சாத்திட்டு ஏழுத்த மூலமாக் வெளிப்படுத்தவார் என்பதை அறிக்கொள்க.

ජ්. ස්. පෙරේසර්,
විශේෂ ව්‍යුත්තියෝකතකර්.

கட்டிய கரணியின் விவரம்.

தன் மாரணம் மாத்துறை உக்கிறிக் கந்தபொட்டபத்தைச் சேர்ந்த பேரவை என்னும் இராமத்தி அன்ன இத்துடன்னோக்கப்படும் உறுதிப்படுத்திய படப்பிரதில் விவரித்தபடியே 7 ஏக்கர் 1 ஹட்டு 34 பேட்ச விசாலமுடையதும், சாமானியமாய் கல்லெண்ணுள்ளையென்றும் பேரவை அறியப்பட்டு உள்ளது அழைக்கப்பட்டுவருவதும் 91 மீ பிரதமபடத்தில் 202 ம தண்டாய்க் காட்டப்பட்டுள்ளதும் என்னி. இதற்கெல்லை : வடக்கு-மூடிக்குரிய கல்லெண்ணுலையை ; கீழக்கு-மூடிக்குரிய கல்லெண்ணுலையை ; தெற்கு-மூடிக்குரிய நண்வீரகேவத்தேக்கலை, சாத்துக்கடே தெவங்குமி. ருத்தப்பேசும் நண்வீரகேவத்தை, எச். பினிப் பும் மறபேரும் உருத்துப்பேசும் கெதற்தலிய, மேற்பழயா ஒருத்துப்பேசும் கெதற்தலிய ; மேற்கு-மூடிக் குரிய பிபிலகொட்டகாற்றப்பை, மூடிக்குரிய கல்லெண்ணுலையை.



Scale of 16 Chains to an Inch.

Situation : Beragama village in Kandaboda patlu.

Preliminary plan 91.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
202	Gallenamulahena	... 7 1 34
Surveyor-General's Office, Colombo, December 12, 1904.		Sheet O ²⁰ ₁
2.128		J. B. M. Ripout, for Surveyor-General.
		Matara S. O. 8-1905

Notices under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless within three months from the 27th day of January, 1905, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, make claim in person or in writing to the said land or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903," at his office at Hill House, Mutwal, Colombo :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of the Land referred to.

The land commonly called or known as Ganedolahena, situated in the village of Beragama in the Kandaboda patta of the Matara District, in the Southern Province, containing in extent 5 acres 1 rood and 16 perches, shown as lot 137 in preliminary plan No. 91 and in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by Ganedola-kumbura claimed by Jasinge Don Bastian and others, Ganedolahena belonging to Crown; on the east by Ganedolahena belonging to Crown; on the south by Ganedolahena belonging to Crown, Heenkiriyepinkella claimed by Beragama Pansala; on the west by the Ganedola, Makulagalagawadeniya claimed by Jatunge Don Lewis and others, a footpath, Makulagalagawadeniya claimed by Jatunge Don Lewis and others, the Ganedola.

ව්‍යුත් 1906 සැප්තැම්බර් මස 27 වෙති දින පටන් ඇත්ත් සය සේ ඇතුළතා මෙහි රහිත දැක්වීම් ඉඩුවල
හෝ එකිනෙකු නොවැසකට ශේ අවෝනිකම් කිරීමෙහි ය විය යා මූලික අය විසින්
වුවුත්ත සම්බන්ධ ව්‍යුත් 1897, 1899, 1900 සහ 1903 නේ ආසුදු තොට්ටු 28 වෙති වෘත්තියේදී ප්‍රත්‍යාග්‍ය
පත් තරණුලු බු විශේෂ මහුන් ස්වරු නොසේ කොළඹ ජෝන් නිලධාරී හුවුම් කෙන් යොරු විදි
ඡේ. ජේ. ප්‍රේසර් උත්ත්‍යාස්සේගේ ඉදිරිපිටට ඇවිත් යෙනිසිට කොළඹ උගිරිලුක්කින් එකී ඉඩුවල ශේ
කොළඹ පෙන්වා ඇති අයිතිකම පෙන්වා සිරින්ට කොළඹගේ නොඟයුදානා, එකී විශේෂ මහුන් ස්වරු නොසේවා
ඉහායා ආසුදු තොට්ටු උගිරිලුක්කින් එකී ඉඩුවල ප්‍රත්‍යාග්‍ය සේ හිමි ප්‍රත්‍යාග්‍ය ප්‍රත්‍යාග්‍ය
සන්නිඛා ඉඩුවල ය සියා උත්ත්‍යාස්සේ ආසුදු නේ ඇතුළතා එකී උගිරිලුක්කින් උස්සා ප්‍රත්‍යාග්‍ය
කාරණ බව මෙයින් දැනුගත යුතුයි.

ಡಿ. ಡಿ. ಪ್ರೇಕರ್,
ವಿಜೇತ ಮಹಾನೀಯಿರದ್ಯಾಹಣ್ಣುನ್ನಿಂದ.


ବ୍ୟକ୍ତି ନେମାରକୁର୍.

இதன்பின் சொல்லப்படும் காணியில் எவ்வித உடங்கையாயினும் தங்களுக்குண்டென உருத்துப்பேசுவோர் கள் யாருமிருந்தான், அவர்கள் 1905 ம் [நூல்] தைமீ 27 ந் தேதி துவக்கம் மூலம் மரசத்தற்கு, 1897 முதல் 1903 ம் ஆண்டு வரையுள்ள பாணிசைச்சட்டங்களின் 28ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்தியவிலேசு உத்தியோகத்தர் ஜே. ஜி. பெரேஸ்துரை அவர்களிடம் கொழுப்பு முகத்துவாரம் “ஹில் ராவுஸ்” என்னும் அவருடைய கங்கோரில் மூலமுகமாயேனும் எழுத்து மூலமாயேனும் தங்களுக்குண்டெலும் உருத்தை அல்லது உடங்கையைத் தெரிவியாவிடல், சொல்லிய விசேஷம் உத்தியோகத்தர் சொல்லிய சட்டங்களாக தமக்கு உண்டாய அதிகாரத்தைக்கொண்டு உருத்துப்பேசப்படாததாகிய சொல்லிய காணிகய முடிக்குரிய ஆதங்கமென தமது கைச்சாத்திடு எழுத்து மூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்க.

ஜே. ஜி. பெரேஸ்,
விசேஷ உத்தியோகத்தர்.

சட்டிய காணியின் விவரம்.

தென் மாகாணம் மாத்துறை டிஸ்டிரிக்கு கந்தபொடபத்தைச்சேர்க்க பேரகமம் என்றுங் கிராமத்தில் ஆண்ட இத்தடனைக்கப்படும் உறுதிப்படுத்திய படப்பிரதியில் விவரித்தபடியே 5 ஏக்கர் 1 மூட்டு 16 பேட்ச விசாலமூட்டைதும், சமாணியமாய் கணேதொலைனை என்னும் பேரினால் அறியப்பட்டு அல்லது அனுமதிக்கப்பட்டுவருவதும் 91 ம் பிரதமபடத்தில் 137 ந் தாந்டாயக் காட்டப்பட்டின்னதமான காணி. இதற்கெல்லை : வடக்கு-ஜாசிங்கே தொன் பன்தியாலும் மறபேரும் உருத்துப்பேசும் கணேதொலைக்குப்பற, முடிக்குரிய கணேதொலைனை ; கிழக்கு-முடிக்குரிய கணேதொலைனை ; தெற்கு-முடிக்குரிய கணேதொலைனை, வெரகமபாஞ்சலையாருகுத்தப்பேசும் ஈங்கிரியே பிங்கால்லை ; மேற்கு-கணேதொலை என்னும் நீராறவி, ஜாதங்கதொன் நூல்சும் மறபேரும் உருத்துப்பேசும் மக்குலகலகாவரதெனிய, ஒர்க்கையாய்ப்பாதை, கூத்துங்கதொன் நூல்சும் மறபேரும் உருத்துப்பேசும் மக்குலகலகாவரதெனிய, கணேதொலை என்னும் நீராறவி.



Scale of 16 Chains to an Inch.

Situation : Beragama village in Kandaboda patti.

Preliminary plan 91.

Lot.	Name of Land.		Sheet O 1	Extent.		
				A. R.	P.	
137	Ganedolahena	5	1 16
Surveyor-General's Office, Colombo, December 12, 1904.				J. B. M. RIDOUT,		
2,129				for Surveyor-General.		
				Matara S. O. 9—1905		

Notice under “The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903.”

TAKE notice, that unless within three months from the 27th day of January, 1905, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, or to some interest therein, make claim in person or in writing to the said lands or any one of them or to some interest therein to J. G. Fraser, Esq., Special Officer appointed under section 28 of “The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903,” at his office at Hill House, Mutwal, Colombo.

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of the Lands referred to.

The following lots situated in the village of Metipimbiya in the Mahapalata korale of the Udukinda division, in the Province of Uva, as described in the annexed certified tracing :—

Preliminary plan 116.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R. P.	
18a	Kandekumbura	3	2	8
18b	Boragasketiyaulpotha	2	1	33
25	Dambagasellepatana	7	1	33
26	Arawe-ellepatana	19	2	8
27	Ellearawekumbura	0	0	13
29	Arawe-ellepatana	0	0	16
30	Werellabokkepatana, Arawe-ellepatana	38	0	2
31	Galpatuyayeuulpotha	0	3	11
32	Werella bokkekele	0	1	29
43	Metiwelahela	12	2	3
48	Bula hikandurekele	4	3	5
88	Purankumkurekele, Dawatakele	1	1	33
90	Dawatapatana	0	1	24
91	Do.	3	0	2
95	Kolluhenekele	1	2	8
98	Ambagastala wekele	4	2	12
104	Balagassellekele	1	1	30
105	Weihepatana, Bogahaellabodapatana, Nidankandepatana, Ittewelrodepatana, Galkatuwewattepatana, Ummalagodapatana, Getahawelpatana, Metihelapatana, &c.	1,075	0	25
107	Pallegalapothaulpotha	0	1	9
108	Malabotukapallepatana	2	0	25
108a	Malabotukapallepatana	0	1	4
109	Malabotukapallekele	4	1	27
112	Malabotukapallepatana	0	3	5
113	Malabotukapallchena	0	0	30
114	Dullebeddedeniya	0	1	6
115	Wew gawaulpotha	0	2	14
117	Dullebeddekele	1	1	17
118	Do.	1	0	4
119	Dulleulpotha	1	1	0
120	Galabodawatteulpotha	0	1	34
121	Kurundugasulpotha	0	1	15
122	Do.	1	1	10
123	Medaheneulpotha	0	1	8
124	Kalugalawewa	1	0	19
125	Dikul potia	0	0	38
126	Wetabeddekele	1	2	8
127	Medahenepatana	0	0	29
128	Embiliwettneulpotha, Diyayatayanaulpatha	2	0	25
129	Boragasketiyaulpotha	0	2	28
130	Boragasketiyekele	0	2	9
131	Puhulkeleulpotha	0	1	27
		1,199	1	6

and bounded as follows : on the north by the village limit of Kontahela, Metipimbiyewatthena claimed by H. E. Dambawinna and Tikirikumarihami ; on the east by the Metipimbiye-oya, a Gansabhawa road, Arawedarakakale claimed by Paahiliyanmille Udsagedara Suduhami, Paahiliyanmillehena claimed by ditto, a Gansabhawa road, Welihenepatana claimed by Vidane Arachchi, a Gansabhawa road, Werellebokkehena claimed by Vidane Arachchi, Kolluwattekumbura claimed by Kumbukkanuwa Alutgedara Punchirala, Dawatahena claimed by H. E. Dambawinna and others, the minor road from Bandarawela to Welimada, Dawatahena claimed by H. E. Dambawinna and Tikirikumarihami, Dawatawatta claimed by ditto, Iluktennearawekumbura belonging to Crown, Dawatahena claimed by H. E. Dambawinna and Dangomuwe Tikirikumarihami, Purankumburehena claimed by ditto, the minor road from Bandarawela to Welimada, Galkotuwewehena claimed by Gonnagahakumburegedara Kirihami, Galkotuwewatta claimed by Gonnagahakumburegedara Siyatu and others, Dambagahawatta claimed by ditto, Hinnarangasawrewewatta claimed by Gonnagahakumburegedara Hami, Dimbulgasarawehena claimed by ditto, Dimbulgasarawehena claimed by Gonnagahakumburegedara Matumevika and others, Kaluwawatta claimed by Gonnagahakumburegedara Hami, Dambakota-arawekumbura belonging to Crown, the Galahitiyawekandura, Dambagasellepatana claimed by H. E. Dambawinna, Ambahakumburehena claimed by ditto and others, Ambagahakumburewatta claimed by ditto, the village limit of Kahattewela ; on the south by the village limit of Kahattewela (T.P. 15, 206), Ellearawekumbura belonging to Arawe Banda, the village limit of Kahattewela, the village limit of Haputale ; on the west by the village limit of Haputale, the Matetille-oya, Belipala-arawekumbura claimed by H. E. Dambawinna, the Matetille-oya.

NOTE.—The following lots lying within the above boundaries are excluded from the notice, and their aggregate acreage 17 acres 3 roods and 4 perches is not included in the acreage of 1,199 acres 1 rood and 6 perches given above:—

Preliminary plan 116

Preliminary plan 116.			
Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
110	Malabotuk-pallekumbura, Malabotukapallemahawatta	13	2 0
111	Malabotukapallehena	1	3 10
116	Dullebeddekumbura, Galkakatiyágasulpothakumbura	2	1 34
		17	3 4

නොයෙදුනෙයාත්, එකී විසේෂ මහත්මියෙරයා, නැත්තාත්සේට ඉහතක් ආණුපත්‍රත්වයින් උබි තිබෙන බලවල ප්‍රකාරයට, අසිතිවාසිකම් නො, තියායු එකී ඉඩම් එක්කෙස් එකින් අසිතිවාසිකමක් ගෙනිගුර ද්‍රාශ්වයෝට කොයෙදුන සෑම ඉඩම් රුපසන්තක ඉඩම් හැටියට උන්නාත්සේගේ අත්තන ඇයි ලිජවිල්ල කින් උන්නාත්සේ විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දැනගත යුතුයි.

උ. එ. ප්‍රේසර,
විසේෂ මහත්මියෙරයා, නැත්තාත්සේ.

ඉඩම්වල නොරතුරු.

උව පලාතේ උච්චිද කොටස්සයේ මහපලාතා කේරලේ මැරිපිමිතිය යන යම පිහිටා තිබෙන මිට අමුත්පු සහතික සිතියම්වල පෙන්වන මිමිකටි, එනම් :—

I.

මුද්‍ර සිතියම 116.

තිමිකටිය.	ඉඩම් නම.	තිමිතරම.
		අ. රු. ප.
18a ..	කන්දේකුමුර	.. 3 2 8
18b ..	බොරස්කැරියේල්පත	.. 2 1 33
25 ..	අඩු තැස්ඇල්ලේපතන	.. 7 1 33
26 ..	අරවේඇල්ලේපතන	.. 19 2 8
27 ..	ඇල්ලේඅරවේකුමුර	.. 0 0 13
29 ..	අරවේඇල්ලේපතන	.. 0 0 16
30 ..	වැරලුබොක්පතන, අරවේඇල්ලේපතන	.. 38 0 2
31 ..	ගල්පෙශුයායේල්පත	.. 0 3 11
32 ..	වැරලුබොක්පත්කැලේ	.. 0 1 29
43 ..	මැරිලෙලනැල	.. 12 2 3
48 ..	බලන්කදුරේකැලේ	.. 4 3 5
88 ..	පුරස්කුමුරේකැලේ, දවකැලේ	.. 1 1 33
90 ..	දවවපතන	.. 0 1 24
91 ..	එම	.. 3 0 2
95 ..	කොල්ලිසේන්කැලේ	.. 1 2 8
98 ..	අඛයස්තලාවේකැලේ	.. 4 2 12
104 ..	බලයස්ඇල්ලේකැලේ	.. 1 1 30
105 ..	වැලිහෙලපතන, බොගහඇල්ලේබෙඩ පතන, නිද්‍යකන්දේපතන, ඉන්තා වැල්යෙයේපතන, ගලුකමුවේවිව්යෙන පතන, උම්ලුගාගෙයේපතන, ගැටුව වැල්පතන, මැරිහාලපතන සහ තවත් 1,075	0 25
107 ..	පල්ලේගලපෙහුල්පත	.. 0 1 9
108 ..	මලුබොවුකපල්ලේපතන...	.. 2 0 25
108a ..	එම	.. 0 1 4
109 ..	මලුබොවුකපල්ලේකැලේ	.. 4 1 27
112 ..	මලුබොවුකපල්ලේපතන...	.. 0 3 5
113 ..	මලුබොවුකපල්ලේසේන	.. 0 0 30
114 ..	දුල්ලේබිඳුදේදෙනිය	.. 0 1 6
115 ..	වැවයාවල්ලේපත	.. 0 2 14
117 ..	ඩල්ලේබිදුදේකැලේ	.. 1 1 17
118 ..	එම	.. 1 0 4
119 ..	දුල්ලේගුල්පත	.. 1 1 0
120 ..	ගලුබව්වන්ලේපත	.. 0 1 34
121 ..	කුරුදුයස්ගුල්පත	.. 0 1 15
122 ..	එම	.. 1 1 10
123 ..	මැදුහ්ත්ස්ලේපත	.. 0 1 8
124 ..	කෘෂිගුව්ව	.. 1 0 19
125 ..	දිනාල්ලේපත	.. 0 0 38
126 ..	වැවබැද්දේකැලේ	.. 1 2 8
127 ..	මැවහේන්පතන	.. 0 0 29
128 ..	අඩ්ලිවැලුත්ස්න්ලේපත, දියයටුන ලේපත	.. 2 0 25
129 ..	බොරස්කැරියේල්පත	.. 0 2 28
130 ..	බොරස්කැරියේකැලේ	.. 0 2 9
131 ..	ප්‍රභල්කැලේල්පත	.. 0 1 27
		1,199 1 6

මෙම මිටිම්—උතුරට කොන්තැහෙල යන ගම් ගම් ඉමද, එම්. එ. දූඩ්ලින්න සහ විසිරිකමාරි කාම් විසින් අසිතිවාසිකම් කියන මැරිපිමිතියේවන්සේන්නයිද; නැගෙහැඳුරට මැපපිල්ලියායිය, මෙයාපාරානාද, පහලියාව්ලේල්ලේ උඩහගෙදර සුදුයාම විසින් අසිතිවාසිකම් කියන අරවිදරඥ නි

ଓଡ଼ିଆ ୧୧୬

இதன்பின் சொல்லப்படுகின்ற காணிகளுள் ஒன்றிலேதும் பலவிலேதும் எவ்வித கூட்டந்தொயாறும் கூங்களுக்குத் தெள்ள உருட்குப்பேக்கவேர்கள் மாருமிருந்தால், அவர்கள் 1905 ம் ஆண்டு கைத்தமி 27 ந் தேதி துவக்கப்பட்டு மூன்றாவத்திற்குச், 1897 முதல் 1903 ம் ஆண்டுகளில் பார்வையில் பார்வையில்தோட்டுக்களின் 28 ம் பிரிவில் கார்பராம் பூப்படுத்தியில் விலைக்கூடு கூங்கள் ஜே. பூப்பார்ஸ் துரை அவர்களிடம் கொழும்பு முகத்துவாலாக விலை ஹூவன் என்னும் அவருடைய கந்த்தோரில் முகாமுக்கமாடியது. எமுத்து ஆஸமாயேதும் தங்களுக்குண்டெடுதும் உருட்தை அல்லது உடந்தையைத் தெரிவியாவிடல், சொல்லப்படுகின்ற சீசூல் வசதியோகத்தால் சொல்லப்படுகின்ற சீசூல் சட்டம்களால் தமக்கு உண்டாய அதிகாரத்தைக்கொண்டு சொல்லப்படுகின்ற அல்லது அவ்வகைஞருடுக்குப்பேசுப்பாடு முடிக்குரிய ஆதனமென தமது கைச்சாத்திடு எனும் துவமையில் வெளிப்படுகின்ற கவுரா என்பதை அந்தக் கொண்டு.

ஜே. ஜி. பெரேஸ்,
விசேஷ உத்தியோகத்தர்.

ஈடுவா மாகாணம் உடுத்திக்கீத்தலத்திற்புதுதி மாபாளத்திற்குத் தோகாவையச்சேர்ந்த மெற்றிடப்பட்டியை என்னும் சிரமாத்திலுள்ளது. இத்துடன் ஜூக்கிடப்படும் உறுதிப்படுத்தியிடப்பட்டியைகிணவில் வெளிவிடக்கூடும்.

I.

காணித்துண்டு.	காணிப்பின் பேர்.	விசாலம்.	வ. அடி. பெ.
18a	கந்தேதுகும்பும்	...	3 2 8
18b	போரகஸ்கெற்றியேசுவெபாத்த	...	2 1 33
25	தமிப்பக்ஞால்லேபத்தன	...	7 1 33
26	அருவேவுல்லேபாத்தன	...	19 2 8
27	அல்லேஅருவேகும்பும்	...	0 0 13
29	அருவேவுல்லேபத்தன	...	0 0 16
30	வறல்லேபாக்கேபத்தன, அருவேஅல்லேபத்தன	...	38 0 2
31	கலபொதுவூயேகல்லேபாத்த	...	0 3 11
32	வறல்லேபொக்கேகலை	...	0 1 29
43	மெற்றிவெல்லை	...	12 2 3
48	புலத் நந்துறேகலே	...	4 3 5
88	புறங்குப்புறேகலே, தவட்டக்கேல	...	1 1 33
90	தவட்டப்பத்தன	...	0 1 24
91	ஃ	...	3 0 2
95	கொஞ்சுஞ்சேகலே	...	1 2 8
98	அபக்ஞதலாடுவேகலே	...	4 2 12
104	பாலக்ஞால்லேகலே	...	1 1 30
105	வெவ்யெல்லைபத்தன, போகாஅல்லேபோட்டப்பத்தன, நிதுங்கந்தேபத்தன, இத்தேவெல்லேகலேதேபத்தன, கலக்ட்டுவேவுத்தேத்தன, உம்பலகாடுபத்தன, கெற்றுவெவ்பத்தன, மெற்றிவெபத்தன, முதல்யன	1,075	0 25


காணித்துண்டு.	காணிபின் பேர்.	விசாலம். ச. அ. பே.
107 ...	பள்ளேகலப்பொத்துல்லபொத்த	0 1 9
108 ...	மலபொட்டுக்கப்பன்னேப்பத்தன	2 0 25
108a ...	ஒடி	0 1 4
109 ...	மலபொட்டுக்கப்பன்னேகலே	4 1 27
112 ...	மலபொட்டுக்கப்பன்னேப்பத்தன	0 3 5
113 ...	மலபொட்டுக்கப்பன்னேஞை	0 0 30
114 ...	துல்லேபெத்தேதெதனிய	0 1 6
115 ...	வெவகாவால்லபொத்த	0 2 14
117 ...	துல்லேபெத்தேகலே	1 1 17
118 ...	ஒடி	1 0 4
119 ...	துல்லேகல்லபொத்த	1 1 0
120 ...	கலபொட்டுவத்தேதேல்லபொத்த	0 1 34
121 ...	குறுத்துக்கலபொத்த	0 1 15
122 ...	ஒடி	1 1 10
123 ...	மெதானேகலபொத்த	0 1 8
124 ...	கிருகலவைவ	1 0 19
125 ...	கிக்குலபொத்த	0 0 38
126 ...	வட்டபெத்தேகலே	1 2 8
127 ...	மெதானேப்பத்தன	0 0 29
128 ...	எம்பிவிவல்லதன்னேகலபொத்த, பொத்த	தியயட்டயனங்கல்
129 ...	போறகள்கெற்றியகல்லபொத்த	2 0 25
130 ...	போறகள்கெற்றியேகலே	0 2 9
131 ...	ஒல்கலேகல்லபொத்த ...	0 1 27
		1,199 1 6

எல்லைகளாவன : வடக்கு-கொற்றதுகூகீக் கிராம எல்லை, பழைய ரட்டைமாத்தையாவாகும் எச். ச. தமிழ்வினையும் திக்கிரி குமாரியாமியும் உருத்துப்பேசும் பெற்றிப்பிம்பியவத்தேஞை; கிழக்கு-மெற்றிப்பிம்பியத்தையா என்னும் ஆறு, கஞ்சபாப்பாதை, பாவியமுல்லே உடாகெதற சுதாசுயி யுருத்துப்பேசும் அருவேதருண்டாகலே, மேற்படியா ருகுத் துப்பேசும் பாவியமுல்லேஞை, கஞ்சபாப்பாதை, விதானை ஆராச்சி யுருத்துப்பேசும் பெல்லைப்பத்தன, கஞ்சபாப்பாதை, விதானை ஆராச்சி யுருத்துப்பேசும் வெறல்லேபாக்கேஞை, கும்புக்கனுவே அனுத்கெதற புஞ்சிருணை யுருத்துப்பேசும் கொள்ளுவத்தேகும்புற, எச். ச. தமிழ்வினை ரட்டைமாத்தயாவும் மறுபேரும் உருத்துப்பேசும் தவட்டாரைகளையில்லை, எச். ச. தமிழ்வினையும் திக்கிரி குமாரிதுவியும் உருத்துப்பேசும் தவட்டாரை, மேற்படியா ருகுத்துப்பேசும் தவட்டவத்தை, முடிக்குரிய இலுக்கிதன்னேஅருவே கும்புற, எச். ச. தமிழ்வினையும் தங்கமுவே திக்கிரி குமாரி ஆமியும் உருத்துப்பேசும் தவட்டாரை, மேற்படியா ருகுத்துப்பேசும் புறங்குழப்பேஞை, பண்டாரவையில்லிருந்து வெவிமட்டக்குப் போகும் சின்ன ரூப்பு, காண்ணகாகும் புறகெதற கிரியாகி யுருத்துப்பேசும் கல்கொட்டுவேஞை, கொண்ணகாகும்புறகெதற சியாத்துவும் மறுபேரும் உருத்துப்பேசும் கலகொட்டுவேஞை, மேற்படியா ருகுத்துப்பேசும் தம்பகாவத்தை, கொண்ணகாகும்புறகெதற ஆயி உருத்துப்பேசும் கண்ணாரங்களுவத்தை, மேற்படியா ருகுத்துப்பேசும் தம்புல்களுறுவேஞை, கொண்ணகாகும்புறகெதற ஆயி உருத்துப்பேசும் கஞ்சவாவத்தை, முடிக்குரிய தம்பகொட்டாறுவிகும்புற, கல்லிந்தியாவேக்கந்தற என்னும் அருவி, எச். ச. தமிழ்வினையும் யுருத்துப்பேசும் தம்பகலால்லேபத்தன, எச். ச. தமிழ்வினையும் மறுபேரும் உருத்துப்பேசும் அம்பகாகும்புறேஞை, மேற்படியா ருகுத்துப்பேசும் அம்பகாகும்புறவத்தை, காந்தேவெலைக் கிராம எல்லை; தெற்கு-காத்தேவெலைக் கிராம எல்லை, 157,206 ம உரிமைப்படத்திற் கண்டிருக்குங்காணி, (அருவேவண்டாவுடைய அல்லேஅருவும்புற) காட்டேவெலைக் கிராம எல்லை, அப்புத்தனைக் கிராம எல்லை; மேற்கு-அப்புத்தனைக் கிராம எல்லை, மாத்தேற்றில்லை ஒயா என்னும் ஆறு, எச். ச. தமிழ்வினையும் யுருத்துப்பேசும் வெல்லபொலஅருவேகும்புற, மாத்தேற்றில்லை ஒயா என்னும் ஆறு.

கவனிப்பு.—மேற்கொலவிய எல்லைகளுக்குப்பட்டனவாகிய கீழ்க் குறிக்குங் காணித்துண்டுகள் இவ்வறிவித்தவி வினை மூடும் நீக்கப்பட்டிருக்கின்றன வென்பதையும் அவைகளின் விசாலத்தொகையாகும் 17 ஏக்கர் 3 மாட்டு 4 பேட்கூம் மூன்சொண்ண 1,199 ஏக்கர் 1 மாட்டு 6 பேட்கூக்குள் அடங்கவில்லை யென்பதையுங் கவனிக்கவேண்டியது :—

பிரதம படம் 116.

காணித்துண்டு.	காணிபின் பேர்.	விசாலம். ச. அ. பே.
110 ...	மலபொட்டுக்கப்பல்லேகும்புற, மலபொறுக்கப்பல்லேமா வத்தை	13 2 0
111 ...	மலபொறுக்கப்பல்லேஞை	1 3 10
116 ...	திவுல்லேபெத்தேகும்புற, கலகொக்கட்டியகலைபொத தகும்புற	2 1 34
		17 3 4



Situation : Metipimbiya village in Udukinda division of Mahapalata korale.
Preliminary plan 116.

Lot.	Name of Land.		Extent.		
			A.	R.	P.
18a	Kandekumbura	...	3	2	8
18b	Boragasketiyaulpotha	...	2	1	33
25	Dambagasellepatana	...	7	1	33
26	Arawe-elepatana	...	19	2	8
27	Ellearawekumbura	...	0	0	13
29	Arawe-ellepatana	...	0	0	16
30	Werellabokkepatana, Arawe-ellepatana	...	38	0	2
31	Galpothuyayeulpotha...	...	0	3	11
32	Werellabokkekele	...	0	1	29
43	Metiwelahela	...	12	2	3
48	Bulathkandurekele	...	4	3	5
88	Purankumburekele, Dawatakele	...	1	1	33
90	Dawatapatana	...	0	1	24
91	Do.	...	3	0	2
95	Kolluhenekele	...	1	2	8
98	Ambagastalawakele	...	4	2	12
104	Balagaseskele	...	1	1	30
105	Welihelapatana, Bogahaellabodapatana, &c.	...	1,075	0	25
107	Pallegalapothaulportha	...	0	1	9
108	Malabotukapallepatana	...	2	0	25
108a	Do.	...	0	1	4
109	Malabotukapallekele	...	4	1	27
112	Malabotukapallepatana	...	0	3	5
113	Malabotukapallehena...	...	0	0	30
114	Dullebeddedeniya	...	0	1	6
115	Wewagawaulportha	...	0	2	14
117	Dullebeddekele	...	1	1	17
118	Do.	...	1	0	4
119	Dulleulportha	...	1	1	0
120	Galabodawatteulportha	...	0	1	34
121	Kurundugasulportha	...	0	1	15
122	Do.	...	1	1	10
123	Medaheneulportha	...	0	1	8
124	Kalugala wewa	...	1	0	19
125	Dikulportha	...	0	0	38
126	Watabeddekele	...	1	2	8
127	Medahenepatana	...	0	0	29
128	Embiliweltenneulportha and Diyayatayanaulportha	...	2	0	25
129	Boragasketiyeulportha	...	0	2	28
130	Boragasketiyekele	...	0	2	9
131	Puhulkeleulportha	...	0	1	27
			1,199	1	6

Lots excluded.

110	Malabotukapallekumbura (T.P. 81,284) and Malabotukapelle-mahawatta	13	2	0
111	Malabotukapallehena	1	3	10
116	Dullebeddekumbura, Galkokatiyagasulpothekumbura	2	1	34
				17	3	4

Reference to Boundaries.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Village limit of Kontahela	20	Galkotuwehena
2	Metipimbiyewattehena	21	Galkotuwewatta
3	Metipimbiya-oya	22	Dambagahawatta
4	Gansabhawa road	23	Hinnarangasaraewewatta
5	Arawedarakakèle	24	Dimbulgasarawehena Do.
6	Pahaliyamullehena	25	Kaluwattawa
7	Gansabhawa road	26	Dambakota-arawekumbura
8	Welihenepatana	27	Galahitiyawekandura
9	Gansabhawa road	28	Dambagasellepatana
10	Werellebokkehena	29	Ambagahakumburehena
11	Kolluwattekumbura	30	Ambagahakumburewatta
12	Dawatahena	31	Village limit of Kahattewela T. P. 157,206 Ellearawekumbura
13	Minor road from Bandarawela to Welimada	32	Village limit of Kahattewela Village limit of Haputale
14	Dawatahena	33	Matetille-oya
15	Dawatawatta	34	Belipola-arawekumbura
16	Iluktennearawekumbura	35	Matetille-oya
17	Dawatahena	36	
18	Purankumburahena	37	
19	Minor road from Bandarawela to Welimada	38	

Lot.	Name of Land.	II. Preliminary plan 116.			Extent. A. R. P.
		
2	Widapugala elapota patana, Ambalamwagure patana, Amunudowepatana	25 2 25
5	Medakumbura ipotha	1 0 7
6	Amunudowe ulpotha	1 2 24
7	Wandahimbuten ne patana, Dehigahaelle patana, Danmadukarapupatana, Kurattekappa le patana, Anketawetuna elle patana, Kudagodapatana, Tavalammandiyepatana	...	339	2 5	
8	Gorandiya kumburawewa	1 3 9
9	Aliyanavattapubdeulipotha	0 3 10
10	Do.	0 1 3
11	Diyakolagahawagure ulpotha	0 3 38
12	Diyakolagahawagure kele	0 3 37
13a	Narangaswatte patana, Sirimalwatte patana	2 2 20	
13b	Sirimalwatte patana	0 2 27	
13c	Do.	0 1 15	
59	Getahawale kele	3 1 26	
63	Madamawatte hinna alias Tavalammandiyepatana	6 1 0	
69	Ginigathgalapatana, Himbutuwel godapatana	...	77	1 29	
74	Baddearawakele	9 0 29	
80	Uhana-arawehena	0 1 2	
			472	3 26	

and bounded as follows: on the north by the Uhana-arawehena claimed by D. W. Dangamuwa Ratemahatmaya and Tikirikumarihami, Uhana-arawekumbura claimed by ditto, the village limit of Diganetenna, Rukattanagahawatta *alias* Galahitiyawatnayaya claimed by M. Kiri Banda, Girandiyakumburegedarn Mudianse, H. E. Dambawinne, and others, Hapugahawatta claimed by Hapugahawattekawrala, Paranagedarawatta claimed by Dambawinne Tikirikumarihami and D. W. Dangomuwa Ratemahatmaya, Mahawatta claimed by H. E. Dambawinne and others, Godewatta claimed by ditto, Kurundugas mulle watta claimed by ditto, Amunudowewatta claimed by ditto; on the east by the Amunudowe kumbura claimed by H. E. Dambawinne, the village limit of Ettalapitiya, the village limit of Kahattewela; on the south by the village limit of Kahattewela, T. P. 157,203 Sirimalwatte rawa, Sirimalwatta claimed by Munwatte Malhami, T. P. 210,501 Sirimalwatte hena belonging to Madamawatte Sinnappu, Kanattewatta claimed by Kanattege dara Loku Siatu and others, Madamawatte Sinnappu, the minor road from Bandarawela to Welimada, Madamawatte hena claimed by Madamawatte Sinnappu, Medagedarawatta claimed by Sudu Banda Lekama and Hinmenika, Balagala-arawa claimed by Galahitiyawe Badderala and others, an ela, Balagala-arawehena claimed by Munwatte Malhami and others, the Metipimbiboya-oya, T. P. 182,157 Madurnawatta belonging to H. E. Dambawinne Ratemahatmaya; on the west by the Metipimbiboya-oya, T. P. 182,156 Kosgolle patana belonging to H. E. Dambawinne, the minor road from Bandarawela to Welimada, Kosgolle kele claimed by Dangomuwa Ratemahatmaya, Ketakelegedara Banda Gamarala, and others, the minor road from Bandarawela to Welimada, a footpath, Kosgolle watta claimed by Ketakelegedara Vidane and others, the minor road from Bandarawela to Welimada, Mahawatta claimed by Ketakelegedara Vidane and others, Alawatta claimed by Dangomuwa Ratemahatmaya and Tikirikumarihami, Galtennewatta claimed by Dangomuwa Ratemahatmaya, Tikiri Kumarihami, and H. E. Dambawinne, the Metipimbiboya-oya.

NOTE.—The following lot lying within the above boundaries is excluded from this notice, and its acreage 1 acre and 33 perches is not included in the acreage of 472 acres 3 rods and 26 perches given above:—

Lot.	Name of Land.	Preliminary plan 116.			Extent. A. R. P.
		
78	Beddearawekumbura	1 0 33
ඖල් සියලුම 116.					
ඉවත්වී නම.					
කිමිකටික.					
අ. රු. ප.					
2	විදුප්පගලුදැලපෙ, පතනක, අමබලම්වගුරේ පතන, අභ්‍යනුජ්‍යෙලුවීපතන	25 2 25	
5	මැදකුම්බුරේලුලුපතන	1 0 7	
6	අභ්‍යනුජ්‍යෙලුලුලුපතන	1 2 24	
7	වදක්ම්බෙවුත, ස්නේපතන, දෙසිගහ ඇල්පතන, අන්ම්වුකරදුපතන, කර අන්කේපතන, අන්කේවුලුවීපතන, අන්කේවුලුවීපතන, සුඩාගෙවුපතන, නවලුයුන්ස් ගෙයුපතන	...	339	2 5	
8	ගෙශරන්ඩියකුම්බුරේලුව	1 3 9	
9	අලියාකුවයාපුවැද්දම්ලුලුපතන	0 3 10	
10	0 1 3	
11	දියකොලුගහවදුලුලුපතන	0 3 38	
12	දියකොලුගහවදුලුලුලුපතන	0 3 37	
13a	කාරණ්ඩවන්සේපතන, සිරිමල්වන්සේපතන	2 2 20	
13b	සිරිමල්වන්සේපතන	0 2 27	
13c	ලිම	0 1 15	
59	ගුවහවලුලුපතන	3 1 26	
63	ලබමවන්සේහින්ස නොහැර, සාක්ෂි කවලන් මස්ඩිචියුපතන	6 1 0	
69	සිරිගන්ගලුපතන, සුමුවුලුගොඩ පතන	77 1 29	
74	බද්දේ අරුවේකුලේ	9 0 29	
80	රුගන්දරවේකුලේ	0 1 2	
			472	3 26	

[ඉහතකී මැසිවලලට මැදිනු මෙස් පහත දක්වන තීම් කාවරිය මෙම දුන්වීමෙන් අනුරූපයවත්, ඒකේ තීම් කරම වන අක්කර නැංවා පර්වස් 3 නි ඉහතකී අක්කර 472ක් රැඩි 3 නැංවා පර්වස් 26 යේ තීම් කරමේ අඩු දැනුවත වගන් මෙයින් දැනගත පූඩ්.]

கிழமை குறிப்பு		கிழமை மத்திய நிலை		கிழமை விரிவு	
காணியின் பேர்.	காணியின் பேர்.	காணியின் பேர்.	காணியின் பேர்.	காணியின் பேர்.	காணியின் பேர்.
2	...	விதப்புக்காலபொதுபத்தன,	அமிலம்பகுமேபத்தன,	25	2 25
5	...	அமுனுதோவேபத்தன	...	1	0 7
6	...	மெதகுமுறைபொதுத்	...	1	2 24
7	...	அமுனுதோவேபத்தைபொதுத்	...		
8	...	வந்தயிம்புட்டுதென்னேபத்தன,	தெய்காலுல்லேபத்தன,	339	2 5
9	...	நன்முகரப்புபத்தன,	கராத்தீதுகப்பள்ளேபத்தன,	1	3 9
10	...	அங்கெற்றவெற்றுன்னுல்லேபத்தன,	குடாகொடுபத்தன,	0	3 10
11	...	தவளம்முக்கியைபத்தன	...	0	1 3
12	...	கொஞ்சமுக்கியைபத்தன	...	0	3 38
13a	...	அவியநவத்தப்புவெந்தேலபொதுத்	...	0	3 37
13b	...	நாநங்கஸ்வத்தேபத்தன,	சிறிமல்வத்தேபத்தன	2	2 20
13c	...	சிறிமல்வத்தேபத்தன	...	0	2 27
59	...	கெற்றுவலேகெலை	...	0	1 15
63	...	மட்டமவத்தேசன்ன அல்லது தவளம்மண்ணுயைபத்தன	...	3	1 26
69	...	கிணிகத்தகலபத்தன,	இம்புட்டுவெல்கொடுபத்தன	6	1 0
74	...	வெத்தேசுருவேகெலை	...	77	1 29
80	...	உகணாறுவேகெலை	...	9	0 29
				0	1 2

எல்லைகளாவன் : வடக்கு-இ. டபின்யு. தங்கமுவே நட்டேமாத்தயாவும் திக்கிரி குமாரியாழியும் உருத்துப்பேசும் உகன் அருவேல்கோ, மேற்படியா ரூத்துப்பேசும் உகன் அருவேலும்புற, திக்கேன்த்தெண்ணைக் கிராம எல்லை, எம். கிரீவண்டா கோரங்கியகும்புறேக்கெற முதியான்சே, எச். ச. தம்பவின்னையும் மறுபேரும் உருத்துப்பேசும் ருக்கந்தன்கா வத்தை அல்லது கலைநியாயேவத்துயாய், அப்புகாவத்தே கெளருளை உருத்துப்பேசும் அப்புகாவத்தை, தம்பவின்னை திக்கிரி குமாரியாழியும் உ. டபின்யு. தங்கமுவே நட்டேமாத்தயாவும் உருத்துப்பேசும் பறங்கெறதறவத்தை, எச். ச. தம்பவின்னையும் மறுபேரும் உருத்துப்பேசும் மாவத்தை, மேற்படியா ரூத்துப்பேசும் குறுந்துகலைவேலவத்தை, மேற்படியா ரூத்துப்பேசும் அமுனுதோவேவத்தை; கிழக்கு-எச். ச. தம்பவின்னை புருத்துப்பேசும் அமுனுதோவேகம்புற, அந்தலப்பிற்கியைக் கிராம எல்லை, காத்தேடுவெலக்கி கிராம எல்லை; ஒத்து-காத்தேடுவெலக்கி கிராம எல்லை, 157,203 ம் உரிமைப்பட்டத்திற் கண்டிருக்கும் கிறிமால்வத்தை, முன்வத்தே மல்லவி யஞ்சுதுப்பேசுக்கூடி சிறிமல்வத்தை, 210,501 ம் உரிமைப்பட்டத்திற் கண்டிருப்பதுவும் மடமவத்தே சிஞ்ஞுப்பு வகையை கிறிமல்வத்தேயேனி, கண்டத்தேக்கெற வைக்கு கூட்டுப்பேசுக்கூட்டத்தேவத்தை, மடமேவத்தே சிஞ்ஞுப்பு உருத்துப்பேசும் மடமவத்தை, வண்டாரா வெலுவியிருந்து வெவிமடைக்குப் போகுமு கிஞ்சன்ரேட்டு, மடமேவத்தே சிஞ்ஞுப்பு உருத்துப்பேசும் மடமேவத்தேயேனி, சுதவண்டா வெக்கமும் சுன்னுமெனிக்காவும் உருத்துப்பேசும் மெதகெறவத்தை, கலைநியாவே வத்தேநெண்ணையும் மறுபேரும் உருத்துப்பேசும் வகைவுறுவை,

தூரு சிற்றுறு, முன்வத்தே மல்லாமியும் மறுபேரு முருத்துப்பேசுக்கும் வகைவுஅருவேலை, மெற்றிப்பிரிபியயெழுயா என்னும் ஆறு, 182,157 ம உரிமைப்படத்திற் கண்டிருக்கும் எச். சு. தமிழ்வள்ளை நட்டேமாத்தையாவுடைய மறுவுத்தை; மேற்கு-மெற்றிப்பியயெழு என்னுஞ்சிற்றுறு, 182,156 ம உரிமைப்படத்திற் கண்டிருக்கும் எச். சு. தமிழ்வள்ளை யுடைய கொள்கொல்லேபத்தை, வண்டாரவெல்லையிலிருந்து வெவிமகைக்குப் போகுமாக சின்ன ரூட்டு, தங்குமலே திரட்டைமாத்தையாவும் கெற்றகெல்லேக்கூடது பண்டா குமருளையும் மறுபேரும் உருத்துப்பேசுக்கும் கொள்கொல்லேக்கூலே, பண்டாரவெல்லையிலிருந்து வெவிமகைக்குப்போகும் சின்ன ரூட்டு, ஒத்தையழுத்தப்பாகதை, கெற்றகெல்லேக்கூலே தற விதாளையும் மறுபேரும் உருத்துப்பேசுக்கும் கொள்கொல்லேத்தை, வண்டாரவெல்லையிலிருந்து வெவிமகைக்குப் போகும் சின்ன ரூட்டு, கெற்றகெல்லேக்கூலேத்தை விதாளையும் மறுபேரும் உருத்துப்பேசுக்கும் விதாளையும் அவுத்தை, தங்குமலே நட்டேமாத்தையாவும் திக்கிரி குமாரியாமியும் உருத்துப்பேசுக்கும் அவுத்தை, தங்குமலே நட்டேமாத்தையாவும் திக்கிரி குமாரியாமியும், எச். சு. தமிழ்வள்ளை யென்பவரும் உருத்துப்பேசுக்கும் கல்தெண்வெத்தை, மெற்றிப்பியயெழுய் என்னும் ஆறு.

கவனிப்பு.—மேற்கொல்லிய எல்லைகளுக்கு குட்பட்டதாகிய தீர்க்கு குறிக்கும் காணித்துண்டு இவ்வறிவித்தலின்றும் நீக்கப்பட்டிருக்கின்ற தெண்பதையும், அதின் விசாலமாகும 1 ஏக்கர் 33 பேட்கும் மூன்றொன்று 472 ஏக்கர் 3 ரூட்டு 26 பேட்குக்குள் அடங்கவில்லை யென்பதையும், வனிக்கவேண்டியது :—

கீர்த்தி நூல் ①.

78


பிரதம வ
கூவீபிள் பெர்-

வெத்தெநுவேகும்புற ...

விசாலம்.
ஏ. அ. பே.

1 0 33

1 0 33



Situation : Metipimbiya village in Udukinda division of Mahapalata korale.
Preliminary plan 116.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
2	Widapugalaclapotapatana, &c.	...	25	2 25
5	Medakumburaulpotta	...	1	0 7
6	Amunudowenulpotta	...	1	2 24
7	Wandahimbubutennepatana, &c.	...	339	2 5
8	Gorandiyakumhurawewa	...	1	3 9
9	Alianavattapubbedeulpotta	...	0	3 10
10	Do.	...	0	1 3
11	Diyakolagalahawagnraulpotta	...	0	3 38
12	Diyakolagalahawagnrakele	...	0	3 37
13a	Narangaswattepatana and Sirimalwattepatana	...	2	2 20
13b	Sirimalwattepatana	...	0	2 27
13c	Do.	...	0	1 15
59	Getahawalokele	...	3	1 26
63	Madamawattheshinna ali-s Tawalammandiyopatana	...	6	1 0
69	Ginigathgalapatana and Hinbutuwelgodapatana	...	77	1 29
74	Beddearawekole	...	9	0 29
80	Uhana-arawekole	...	0	1 2
		472	3	26

Lot excluded.

78	... Beddearawekumbura	1 0 33
		Sheets M ¹² _{35—43} , M ¹² _{51—59} , and M ¹² _{34—42}		

Surveyor-General's Office,
Colombo, December 31, 1904.

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

III.
Preliminary plan 116.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
34	Galabitiyawepatana, Medahenepatana, Dimbulgastenne-patana	46	0 36
85	Kandewatteulpotta	...	0	2 0
		46	2	36

and bounded as follows : on the north by the Galahitiyawekandura, the Kandearawekandura, Medahenewatta claimed by H. E. Dambawinna, the Kandearawekandura, Bogaha-arawekumbura belonging to Crown, Galahitiyawehenna claimed by H. E. Dambawinna, a Gansabhwawa road, Ambagabakumburehena claimed by H. E. Dambawinna ; on the east by the Dambagascallepatana belonging to Crown ; on the south by Arawe-ellepatana belonging to Crown ; on the west by the Werellabokkepatana belonging to Crown, Medahenepatana belonging to Crown.

NOTE.—The following lots lying within the above boundaries are excluded from this notice, and their aggregate acreage 2 acres and 24 perches is not included in the acreage of 46 acres 2 roods and 36 perches :—

Preliminary plan 116.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
33	Kandearawa	...	1	2 12
36	Dimbulgasarawa	...	0	2 12
		2	0	24

සිංහලම 116.

කිමි කට්ටලය.	ඉඩමේ නම.	කිමි නරම.		
		අ.	රු.	ප.
34	ගලුහිපියාවෙශීපන න, මැදහේන්වත් පතන, අමුලුගස්කෑන්වෙශීපතන	46	0	36
35	කන්දේවන්වෙශීලුපතන	0	2	0
		46	2	36

මිට මායිම්—ලුතුව ගලුහිවිය, වේශීකුරද, කන්දේඅරවේශීකුරද, එම්. රු. දඹින්හා විසින් අයිතිවාසිකම හිකින මැදහේන්වත්නාද, කන්දේඅරවේශීකුරද, රුපසන්තක බේගහාරාවිකුරද, එම්. රු. දඹින්හා විසින් අයිතිවාසිකම හිකින ගලුහිවිය, වේශීකුරද, පාරනාද, එම්. රු. දඹින්හා විසින් අයිතිවාසිකම හිකින අඩිගහකකුරුරේහේනාද; තැයෙනුමුත්ව රුපසන්තක දඩිගස්ංල්ලේපතනයද; දැනුණට රුපසන්තක අරවේශීලුලේපතනයද; බස්නාමුරට රුපසන්තක වෘයුල්ලේබොස්කේපතනයද, රුපසන්තක මැදහේන්වෙශීපතනයද.

[ඉහතකි මායිම්වලුව මැදහේන්වත් මෙහි පහත දැක්වන කිමි කට්ටල මෙම කිමි මෙම දැන්වීමෙන් අස්ථූරිය ව්‍යුහය එවායේ ප්‍රාථමික තරම වන අස්සකර 2කුන් පරිවහ් 24 ඉහතකි අස්සකර 4කුන් උඩ් ආකුන් පරිවහ් 36යේ කිමි තරමේ අඩංගු නොවන වගන් මෙයින් දැනුගතන ලුහුවිය.]

சிகிச்ம 116.

விதி கலீபிய	ஓவமே னம்.	விதி நரம்.
33 ...	கன்றெய்ருவ	... 1 2 12
36 ...	திருஉறையெய்ருவ	... 0 2 12
		<hr/>
		2 0 24

பிரதம படம் 116.


காணித் துண்டு.	காணிபின் பேர்.	விசாலம்.
34 ...	கலாற்றி ரயாவேபத்தன, மெதலனேபத்தன, திமபுல்களதென் கோபத்தன	ச. அ. பெ.
35 ...	கந்தேவத்தேஷல்பொத்த	46 0 36
		0 2 0
		<hr/> 46 2 36

எல்லைகளாவன : வடக்கு-கலாற்றியாவேகந்துற என்னும் அருவி, கந்தேஅருவேகந்துற என்னும் அருவி, ஏ. ஸ். ஸ. தம்பவின்னை யூருத்தப்பேகம் மெதயேனேவத்தை, கந்தேஅருவேகந்துற என்னும் அருவி, முடிக்குரிய போகாஅருவே கும்புற, ஏ. ஸ். ஸ. தம்பவின்னை யூருத்துப்பேகம் கலாற்றியாவேலனை, கஞ்சபாப்பாதை, ஏ. ஸ். ஸ. தம்பவின்னை யூருத்துப்பேகம் அம்பகாகும்புறேலனை ; ஜிழக்கு-முடிக்குரிய தம்பகளதுவலேபத்தன ; தெந்கு-முடிக்குரிய அருவேஅல்லேபத்தன ; யேற்கு-முடிக்குரிய வறல்லேபாக்கேபத்தன, முடிக்குரிய மெதலனேபத்தன.

கவனிப்பு.—மேற்கொலிய எல்லைகளுக்குட்பட்டனவாகிய கீழ்க்கு நிக்குங் காணித் துண்டுகள் இவ்வறிவித்தவினின் தும் நீக்கப்பட்டிருக்கின்றன. வென்பதையும் அவைகளின் விசாலத்தொகையாகும் 2 ஏக்கர் 24 பேட்கம் முன்புகான்ன 46 ஏக்கர் 2 நட்ட 36 பேட்கக்குள் அடங்கவில்லை யென்பதையும் கவனிக்கவேண்டியது :—

பிரதம படம் 116.

காணித் துண்டு.	காணிபின் பேர்.	விசாலம்.
33 ...	கந்தேஅருவ	... 1 2 12
36 ...	திமபுல்களஅருவ	... 0 2 12
		<hr/> 2 0 24



Situation : Metipimbiya village in Udukinda division of Mahapalata korale.

Preliminary plan 116.

Lot.	Name of Land.				Extent. A. R. P.
		
34	Galahitiyawepatana, Medahenepatana, Dimbulgastenne-patana	46 0 36
35	Kandewatteulpotha	0 2 0
					<u>46 2 36</u>
<i>Lots excluded.</i>					
33	Kandearawa	1 2 12
36	Dimbulgasarawa	0 2 12
					<u>2 0 24</u>

Sheets M_{50—58}¹² and M_{51—59}¹²

Surveyor-General's Office,
Colombo, December 31, 1904.

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

IV.

Preliminary plan 116.

Lot.	Name of Land.				Extent. A. R. P.
		
65	Galkotuwewena	1 3 10
65a	Galkotuwewena (reservation for road)	0 1 4
					<u>2 0 14</u>

and bounded as follows : on the north by the minor road from Bandarawela to Welimada ; on the east by the Batawelketiyewatta claimed by Gonnagahakumburegedara Kirihami and others ; on the south by the Galkotuwewatta claimed by Gonnagahakumburegedara Siyat and others ; on the west by the Ummalagodapatana belonging to Crown.

සියලුම 116.


කිමි කවිචිය.	ඉඩමේ නම.				තිම් නිරම. අ. රු. ප.
		
65	ගල්කොටුවෙහෙන	1 3 10
65a	(පාරට ඉහුරුකර කිබෙන තිම් කවිචිය)	0 1 4
					<u>2 0 14</u>

මිට මාසිම්— උහුරුව බණ්ඩාරවෙල සිට වැඩිමැඩිට යන සූපුරාද ; හැගෙනුරට ගොජ් නිකුත් කුතුරේගෙදර කිරිකාම් සහ නවන් අය විසින් අසින්වාසිකම් කියන බිවුල්කුවියේ වෙළුඳා ; දකුණුව ගොජ් නිකුත් කුතුරේගෙදර සියාතු සහ නවන් අය විසින් අසින්වාසිකම් හිකා ගල්කොටුවෙශ්වර නාද ; බුන් ඉරට යුතු නෑරකා උහුරුව ගුම්මුලුගෙයිවත්තා.

පිර්තම පාම 116.

කාණීත්තුන් ④.	කාණීපින් පෝ.				විෂාලම. අ. රු. ප.
		
65	කලුකොටුවෙයුයින	1 3 10
65a	(පාරිත්සේම තිවම)	0 1 4
					<u>2 0 14</u>

එල්කුක්කාවන : වැක්කු-පන්තාරවෙශ්වායිවරුන්ත බෙව්විමඟැක්කුප පොකුම ගුරුටු ; සුම්කු-ඕකාන්නකාරුම පුරුදෙකා මාසියාමියුම මතපෙරුම උරුත්තප්පේසම වට්ටබෙල ඔක්තුයෝවත්තා ; තෙත්තු-ඕකාන්නකාරුම පුරුදෙකා තත්ත්වාත්තුවුම මතපෙරුම උරුත්තප්පේසම කලුකොටුවෙයුවත්තා ; මෙත්තු-මුෂ්කුරිය මුළුමලකාටපත්තා.



Situation : Metipimbiya village in Udukinda division of Mahapalata korale.
Preliminary plan 116.

Lot.	Name of Land.		Extent		
			A.	R.	P.
65	...	Galkotuwehena	...	1	3 10
65a	...	Galkotuwehena (reservation for road)	...	0	1 4
			<hr/>		
			2 0 14		

Sheets M_{50—58}¹² and M_{51—59}¹²

Surveyor-General's Office,
Colombo, December 31, 1904.

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

V.

Preliminary plan 116.

Lot.	Name of Land.		Extent.		
			A.	R.	P.
111	Malabotukapallehena	1	3 10

and bounded as follows : on the north by the Malabotukapellekumbura belonging to Mahakatharagama Dewalo (T.P. 81,284); on the east and south by the Ittewelhelapatana belonging to Crown ; on the west by the Malabotukapellekele belonging to Crown (T.P. 81,284), Malabotukapellekumbura belonging to Mahakatharagama Devale.

මල සියියම 116.

විමකටිය.	ඉඩමේ නම.	තීමනරම.
අ. රු. ප.		
111 ...	මලබෙවුකපල්ලේසේහ	... 1 3 10

මෙම මැසිම—ලුහුරට 81,284 පිහුරුකාඩියියේ ජේන මහකනරගම දේවලාපුයට අසියි මලබෙවුව කළුල්ලේකුමුරද; නෑගෙණුරට සහ දැක්වා රුහුණ්නක ඉන්හිවැල්ලෙනුපතායද; බිජ්නාතුරට රුහුණ්නක මලබෙවුකපල්ලේසේහේද, 81,284 පිහුරුකාඩියියේ ජේන මහකනරගම දේවලාපුයට අසියි මලබෙවුකපල්ලේ කුමුරද.

ප්‍රතම පාම 116.

කාණිත්තුවනු.	කාණිපින් පෝර්.	විෂාවම.
ර. මා. ගු.		
111 ...	මලබොටුකපල්ලේසේහ	1 3 10

සංකීර්ණවා : වැනි 81,284 ම් ඔරියමප්පත්තින් කණ්ඩාරුක්කුම ප්‍රේ කතිර්කාම තෙවෙනතාන්ත්තකුරිය මලබොටුකපල්ලේසේහේ ගුරුමුහුර ; ඕනෑම තෙත්තාන්ත්තකුරිය තෙත්තාන්ත්තන ; මෙර්ගු-මුදාකුරිය මලබොටුකපල්ලේසේහේ ගුරුමුහුර.

Malabotukapallekumbura
T.P. 81,284

111 Ittawelhelapatana
Crown

Malabotukapallekele
Crown

Scale of 8 Chains to an Inch.

Situation : Metipimbiya village in Udukinda division of Mahapalata korale.

Preliminary plan 116.

Lot.	Name of Land.		Extent.		
			A.	R.	P.
111	Malabotukapallehena	1	3 10

Surveyor-General's Office,
Colombo, December 31, 1904.

Sheet M_{34—42}¹²

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

VI.

Preliminary plan 116.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
96	Kumbukanuwehena, Pahaliyamullehena, Welihene-patana, Werellabokkehena	3 0 1

and bounded as follows : on the north by the Welihelapatana belonging to Crown, a Gansabhawa path, Ambagastalawe-kele belonging to Crown, Arawedaramandakella claimed by Pahaliyamulleudahagedara Suduhami ; on the east by the Pahaliyamullewatta claimed by ditto, Kumbukkanuwewatta claimed by Kumbukkanuve Vidane ; on the south by the Kolluwatte-kumbura claimed by Kumbukanuwe Alutgedara Punchirala, Kolluhenekele belonging to Crown ; on the west by a Gan-sabhawa path, Welihelapatana belonging to Crown.

මුල් සිතියම 116.


මිමිකවිටිය.	ඉඩමේ නම.	මිමිනරම.
96	කුමුක්කනුවෙහේන, පහලියාමුල්ලේනේ කෑ, වැලිසේන්පතන, වැරුල්ලේ බොක්සේන්න ...	අ. රු. ප.

මට මාසීම්—දැනුරට රුපසන්තක වැලිහෙළපතනයද, අමිසනා පාරක්ද, රුපසන්තක අමුගස් තලුවෙන් කැලේද; පහලියාමුල්ලේ උබහාගයදර පුදුණාම් විසින් අයිතිවාසිකම් කියන අරුමේදරඹ කැලේද; තැනෙනුදරට එම අය විසින් ඇසින්වාසකම් කියන පහලියාමුල්ලේන්තනයද, කුමුක්කනුවෙහේන් විසින් අයිතිවාසිකම් කියන කුමුක්කනුවෙහේන්තනයද; දකුණුට කුමුක්කනුවෙහේන් අලුර තැනෙදර ප්‍රෝපිරියල විසින් අයිතිවාසිකම් කියන ගොජුවාත්තෙන් කුමුරද, රුපසන්තක කොල්ලේන්න කැලේද; බස්නාංරට අමිසනා පාරක්ද, රුපසන්තක වැලිහෙළපතනයද.

ම්‍රාතම ප්‍රාතම 116.

කාමිත්තුණු.	කාමියින් පෝර.	විශාලම.
96	රුම්පුක්කනුවෙහීන, පාවියාමුල්ලේයෙහීන, වෙවියෙනේ පත්තන, වර්ල්ලොපාකිකෝයෙහීන ...	ස. මා. පු.

එල්කිකොටො : බැතක්-ගු-මුතක්-ගුරිය වෙවිතුවපත්තන, කුම්සපාප්පාත, මුතක්-ගුරිය අම්පක්සෙතවාවෙකවේ, පාවියාමුල්ලේ ඉටාකෙතර සතුකාම් යුරුත්තුප්පේසම අරුවෙතරුණ්නාකාව්ල; කිම්ක්-ගු-පාවියාමුල්ලේ ඉටාකෙතර සතුකාම් යුරුත්තුප්පේසම පාවියාමුල්ලේවත්තන, මුම්පුක්කනුවෙව එතානින යුරුත්තුප්පේසම මුම්පුක්කනුවත්තන; තේත්-ගු-මුතක්කනුවෙ ආප්තකෙතර පුරුෂිතුන් ඉරුත්තුප්පේසම තොරුවත්තෙතුම්දු, මුතක්-ගුරිය තොරුවත්තෙන් කෙලේ; මේත්-ගු-මුතක්කනුවෙ පාවියාමුල්ලේවත්තන, මුතක්-ගුරිය වෙවිතුවපත්තන.



Scale of 8 Chains to an Inch.

Situation : Metipimbiya village in Udukinda division of Mahapalata korale.

Preliminary plan 116.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
96	Kumbukanuwehena, Pahaliyamullehena, Welihene-patana, Werellabokkehena	3 0 1

VII.

Preliminary plan 116.

Lot.	Name of Land.	Extent.	A. R. P.
			2 1 13
19	Madamawatthēhēna		

and bounded as follows: on the north by the Kudagodapatana belonging to Crown, the minor road from Bandarawela to Welimada; on the east by the Madamawatta claimed by Madamawatta Sinnappu; on the south by the Madamawatta claimed by ditto, Medagederawatta claimed by Sudu Banda Lekama and others; on the west by the Kudagodapatana belonging to Crown.

මුල් සිකියම 116.


තීමෙනරම.

තීමෙනරම.	ඉඩමේ නම.	අ. රු. ප.
19	මධ්‍යමවත්නේසේහේ	2 1 13
මෙම මැසිම—දුරට රුපසන්නක කුඩාගෙබිපතනයද, බන්ධිරවෙලු සිව වැළිවෙ යන පූරුෂාරද; තැනෙනුදුරට ඔබමවත්නේ සිකුදුරුපු විසින් අසින්වාසිකම කිහිප ඔබමවත්නයද; දකුණට එම අය විසින් අසින්වාසිකම කිහිප ලිඛිලුන්නයද, පූදුඩින්වා, ලේකම සහ තවත් අය විසින් අසින්වාසිකම කිහිප මැදගෙදාරවන්නයද; බස්නාදුරට රුපසන්නක කුඩාගෙබිපතනයද.		

ප්‍රතම ප්‍රමාද 116.

ව්‍යාපෘති.

ව්‍යාපෘති.	කාණියිස් පෝර්.	ව්‍යාපෘති.
19	මධ්‍යමවත්නේසේහේ	2 1 13
එව්‍යිකාරාවන: වැංකු-මුදුක්තිය කුටාරොපාත්තන, පක්කාරවෙකුපිළිරුන්තු ටෙලමයෙක්කුප්පොකුම ගුටුපු; ශ්‍රීමත්-මාතවත්තේ සිරුතුපු උරුත්තුප්පොකුම මාතවත්තන; තෙතු-මාතවත්තේ සිරුතුපු උරුත්තුප්පොකුම මාතවත්තන, නොවන්නා ලෙකිකමවා මතපෙරුම උරුත්තුප්පොකුම මාතවත්තන; මෙතු-මුදුක්තිය කුටාරොපාත්තන.		



Scale of 8 Chains to an Inch.

Situation: Metipimbiya village in Udukinda division of Mahapalata korale.

Preliminary plan 116.

Lot.	Name of Land.	Extent.	A. R. P.
19	Madamawatthēhēna	2 1 13	
Surveyor-General's Office, Colombo, December 31, 1904.	Sheet M 12 51—59	J. B. M. RIDOUT, for Surveyor-General.	

VIII.
Preliminary plan 116.


Lot.	Name of Land.	Extent.	A. R. P.
22	Ambagahakumburehēna	0 0 7	
23	Pillearawakumbura	0 0 25	
24	Ambagahakumburehēna	1 3 12	
37	Do.	1 1 28	
38	Pillearawakumbura	0 0 13	
		3 2 5	

and bounded as follows: on the north by the Ambagahakumburewatta claimed by H. E Dambawinne; on the east by the Arawewatta claimed by Aravewatte Banda and others; on the south by the Dambagassellepatana belonging to Crown; on the west by a Gansabhawa path.

கிடைக்கும் பாதைகள்	கிடைக்கும் பாதைகள்	கிடைக்கும் பாதைகள்
22	...	அகிலக்குழுவேண்டுகள்...
23	...	பிள்ளைகளுக்கு விரும்புகிற அடிக்காடுகள்...
24	...	அகிலக்குழுவேண்டுகள்...
37	...	நிதி விரும்புகிற அடிக்காடுகள்...
38	...	பிள்ளைகளுக்கு விரும்புகிற அடிக்காடுகள்...
		<hr/>
		3 2 5

காணியின் பேர்.	பிரதம படம் 116.	வீசாலம். த. மு. பெ.
22 ... அம்பகாரும்புதீரஜன்	...	0 0 7
23 ... பீலேஷாருவெகும்பும்	...	0 0 25
24 ... அம்பகாரும்புதீரஜன்	...	1 3 12
37 ... ஸி.	...	1 1 28
38 ... பீலேஷாருவெகும்பும்	...	0 0 13
		3 2 5

ஏல்லைகளாவன் : வடக்கு-ஏச். கி. தமிழ்வீணை முருத்துப்பேசைம் அம்பகாருமிபுடேவத்தை ; கிழக்கு-அருவேவத்தே வண்டாவும் மறுபெரும் உருத்துப்பேசைம் அருவேவத்தை ; தெற்கு-முடிக்குரிய தமிழ்களைவிடவத்தன ; மேற்கு-கஞ் சீபாப்பாவதை.



Scale of 8 Chains to an Inch.

Situation : Metipimbiya village in Udukinda division of Mahapalata korale.

Preliminary plan 116.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
22	Ambagahakumburehena	0 0 7
23	Pillearawekumbura	0 0 25
24	Ambagahakumburehena	1 3 12
37	Do.	1 1 28
38.	Pillearawekumbura	0 0 13
		3	2	5

Surveyor-General's Office,
Colombo. December 31, 1904.

Sheet M₅₁₋₅₉¹²

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

IX.
Preliminary plan 116.

Lot.	Name of Land.	Extent, A. R. P.
67	Kosgollekele	4 0 26

and bounded as follows : on the north by the Ginigathgalapatana belonging to Crown ; on the east by the Ginigathgalapatana belonging to Crown, the minor road from Bandarawela to Welimada ; on the south by T.P. 182,156 (Kosgollekele belonging to H. E. Dambawinne) ; on the west by the Kosgollewatta claimed by Ketakelagedara Banda Gamarala, the minor road from Bandarawela to Welimada.

ഉൾ കിട്ടിയാം 116.

விலக்குவிடிய.		ஒவ்வொ கம.		விலகரல்.
67	...	கூப்பேங்கேண்டி	4 0 26	அ. ரூ. ப.

காலம் பட்ட 116.

காவித் துணை.

காணியின் பேர்.


விசாலம்.
ச. ஈ. பே.

67

ବ୍ୟାକ୍ ଉପରେ ଲୋକଙ୍କିଳେ

4 0 26

எல்லைகளாவன் : வடக்கு-முடிக்குரிய கிணிக்த்தலபத்தன ; கிழிக்கு-முடிக்குரிய கிணிக்த்தலபத்தன, பண்டாரவெலை பிவிருந்து வெவ்வெம்மட்டத்துப் போகும் ரேட்டு ; தத்து-182,156 ம் உரிமைப்படத்திற் கண்டிருப்பதும் சீ. ஸ். தமிப்ப வீண்மையுடையதுமான கொடைகொல்வேகேகவே ; மேற்கு-கெற்றல்கெதற வண்டா கமருசீ ஏருத்தப்பேசும் கொள கொல்வைத்தது, பண்டாரவெலையிலிருந்து வெவ்வெம்மட்டக்குப்போகும் ரேட்டு.



Scale of 8 Chains to an Inch.

Situation : Metipimbiya village in Udukinda division of Mahapalata korale.

Preliminary plan 116.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
67	Kosgollekele
	Sheets M ₃₅₋₄₃ ¹² and M ₅₁₋₅₉ ¹²	

Surveyor-General's Office,
Colombo, December 31, 1904.

J. B. M. RIDOUT,
for Surveyor-General

x

Preliminary plan 116

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
57a	Tawalanmandiyepatana (reservation for minor road) ...	0	2	2
57b	Tawalanmandiyepatana and Yahalakumbulepata (reservation for a path) ...	0	0	28
		0	2	30

and bounded as follows : on the north by the Kosgollehelakandura ; on the east by Tawalanmandiyepatana (T.P. 182,156) belonging to H. E. Dambawinne ; on the south by the Getawalakandura, Tawalanmandiyepatana (T.P. 182,156) belonging to H. E. Dambawinne ; on the west by Yahalakumburepatana and Tawalanmandiyepatana (T.P. 182,156) belonging to H. E. Dambawinne.

ଓ'ର୍ଦ୍ଧ ଅନ୍ତିମ 116.

ଶ୍ରୀମତୀ ପାତ୍ନୀ

ବିଜ୍ଞାନ

五

ప్రాణిక

67a

‘శ్రుతి పారాద అన్యక్రియ నిబెన కవల్మణి
మంచ్యచిడ్యేపరాయ ...

५०

576

පාරට අස්ථියේ තීකෙනි තවත්මන්ස්‍ය
දේපත්ති සහ යහුලතුවිරෝපත්ති

0 2 2

— 5 —

මිට මල්සිම්—රුඩුරට කොස්ගෙල්ල හෙලකුදර; නැගෙනුරට 182,156 යේ පිතුරුකරදීසියේ පෙනෙන එම්. ජ්. දඹුවිස්හට අසිනි කවලුණුමන්ත්‍රියේ පත්‍රයද; දඹුණට ගටවලකුදර, 182,156 යේ පිතුරුකරදීසියේ පෙනෙන එම්. ජ්. දඹුවිස්හට අසිනි කවලුණුමන්ත්‍රියේ පත්‍රයද; පස්නාඉරට 182,156 යේ පිතුරුකරදීසියේ පෙනෙන එම්. ජ්. දඹුවිස්හට අසිනි පහලුකුතුම් රේපත්‍රු පත්‍රයි.

பிரதம் படம் 116.

நோயித்துண்டு.

காவியின் பேர்.


விசாலம்.

அ. ஏ. சி.

57a	...	தவளம்மண்டுயேப்பத்தன (குட்டுச்சேம நிலம்) ...	0 2 2
57b	...	தவளம்மண்டுயேப்பத்தனம் யாலகும்புறைப்பத்தனம் (பாலதக்காய்ச் சேவித்த நிலம்) ...	0 0 28

0 2 30

எல்லைகளாவன : வடக்கு-கொன்கோவிலேக்கந்துற என்றும் நீராறு ; கிழக்கு-182,156 ம் உரிமைப்படத்திற்கன் டிருக்கும் எச். ஸ. தம்பவின்னைக்குரிய தவளம்மண்டுயேப்பத்தன : கெத்தகு-கட்டவலகந்துற என்றும் நீராறு, 182,156 ம் உரிமைப்படத்திற்கன் டிருக்கும் எச். ஸ. தம்பவின்னைக்குரிய தவளம்மண்டுயேப்பத்தன ; மேற்கு-182,156 ம் உரிமைப்படத்திற்கன் டிருக்கும் எச். ஸ. தம்பவின்னையுடைய யாலகும்புறைப்பத்தனையும் தாவலம்மண்டுயேப்பத்தன.



Scale of 4 Chains to an Inch.

Situation : Metipimbiya village in Udukinda division of Mahapalata korale.

Preliminary plan 116.

Lot.	Name of Land.		Extent:
			A. R. P.
57a	Tawalammandiye patana (reservation for minor road)	...	0 2 2
57b	Tawalammandiye patana and Yahalakumbure patana (reservation for path)	...	0 0 28
			<hr/>
			0 2 30

Sheet M 12
51—59Surveyor-General's Office,
Colombo, December 31, 1904.

2,130

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

Uva S. O. 1--1905

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless within three months from the 27th day of January, 1905, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands or to some interest therein, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to J. G. Fraser, Esq., Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903," at his office at Hill House, Mutwal, Colombo :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of the Lands referred to.

The following lots situated in the village of Haliellegama in the Bogoda korale of the Yatikinda division, in the Province of Uva, as described in the annexed certified tracings :—

I

Preliminary plan 20.

Lot.	Name of Land.					Extent. A. R. P
P.P. 978 J 103	Watteliyadda	0 1 25

and bounded as follows : on the north by Watteliyadda belonging to Crown ; on the east by Watteliyadda belonging to Crown, the road from Badulla to Nuwara Eliya ; on the south by Watteliyadda claimed by Mr. W. Stewart ; on the west by Watteliyadda belonging to Crown.

ව්‍යුත්පන පෙර සියලු මෙහෙයුම් අංශුලන්දී මෙහි පහක දක්වන
වූ ඉවත්වලට නොගෙන් ඉත් එකකට නොගෙන් වැඩිහිටි කෙටි අයිත්වා සිකුම්පා තීබෙන යම්
අය වල් ඇත්තේ එම අය විසින් මූලිකිම සැම්බකුව වූ 1897, 1899, 1900 සහ 1903 නේ ආදුපත්තිවල
28 වෙති වශයෙන් ප්‍රකාර යට පත්කරණු ලු තීයෙන් මහුන්සිජ්වරයා තිබෙන් යොදෙන් කොළඹ
මෝදර හිල් හවච්සි කන්තේරුවේදී ලඟී. ඒ ප්‍රේසර් උන්හාන්සේන් ඉදිරිපිට ඇවිත් පෙන්සට
යො තියෙල්ලකින් එකී ඉවත්වලට නොගෙන් රිට් ඇත් යම් කොටසකට සිකුම්පා අයිත්වා සිකුම්පා පෙන්ව,
සිටිට්ට නොගෙන්, ඒ, එකී වියෙන් මහුන්සිජ්වරයා කන්තේරුසේට ඉහානායි ආදුපත්තිවලින් උන්හාන්සේන් තීගෙන
තිශාභ තිශාභ ප්‍රකාර යට පත්කරණු ලු තීයෙන් මහුන්සිජ්වරයා තිබෙන් යොදෙන් ඇත්තා.

— ಲೇ. ಲೇ. ಪ್ರೇಸರ್,
ವಿಜೆಂ ಮಹಿಳೆಗಳ ಕಾರ್ಯಕ್ರಮಾಂಶ.

T

I.

89-10

କିମ୍ବାନ୍ତି.

මිට මාසිම්-ලුණුරට රුපසන්හික වහ්සෙයේලියදීද; නැගෙනොරට රුපසන්හික වහ්සෙයේලියදීද, පුදුල්ලේ සිට කුවරත්තිලියට යන මහපාරද; දඩුකට වැඩිලිවූ ඉජවුව, එම මහත්මය, විසින් අසික්ව, සිකුම් කියන වහ්සෙයේලියදීද; බ්ස්සාරට රුපසන්හික වන්නෙන් සිරයදීද.

இதன்பின் சொல்லப்படும் காணிகளுள் ஒன்றிடையே முறையேலேஜம் எவ்வித உடங்கதயீர்யியுக் தங்களுக்கு ஒன்றென உருத்தப்பேசுவோர்கள் மாருமிருந்தால், அவர்கள், 1905 ம் வருஷ தைமரதம் 27 க் தேதி தங்கள் முன்று மாசத்திற்குள் 1897 முதல் 1903 ம் ஆண்டு வரையுள்ள பாணில்சட்டங்களின் 28 ம் பிரிவின் பிரசாரம் ஏற்படுத்தியில்லே உத்தியோகத்தைச் சே. ஜி. பெரேஸ்தூரை அவர்களிடம் கொழும்பு முகத் துவாரம் “யீல் ஹவுஸ்” என்னும் அவருடைய கந்தோரிலை முகாமுகமாயேறும் ஏழுத்து மூலமாயேறும் தங்களுக்குண்டெலும் உருத்தை அல்லது உடங்கதயைத் தெரியவாலிக்கல், சொல்லிய விசேஷ உத்தியோகத்தைச் சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய அதிகாரத்தைக்கொண்டு சொல்லிய காணிகளை அல்லது அவர்களுள் உருத்தப்பேசப்படாதனவற்றை முடிக்குரிய ஆதனமென தமது கைச்சாத்திட்டு எழுத்து மூலமாய் வெளியிப்படுத்துவதை என்பதை அறிந்துகொள்க்க.

கே. ஜி. பெரேஸ்,
விசேஷ உத்தியோகத்தும்

கூட்டுய காணிகளின் விவரம்-

ஊரா மாகாணம் யட்டிக்கிச்சைப் பகுதி போகொடைக்கோதனை ஆழிள்லைக்கமம் என்றும் கிராமத்திலுள்ள இத்தடைணைக்கப்படும் உறுதிப்படுத்திய படப்பிரதியில் விவரித்தபடியே, சீழ்க் குறிக்குங் காணித்தன்றிகள் :—

I.

ପ୍ରତମ ପତ୍ର 20.

வினாக்கள்

200 G. H. CH.

973 ... வத்தெய்த்தை ... 9 1 25
J 103

எல்லைகளாவன : வடக்கு-முடிக்குரிய வத்தேவியத்தை ; சிம்கு-முடிக்குரிய வத்தேவியத்தே, வத்தையில்குந்து ரவுரெலிக்குப்போகும் ஞேட்டு ; தெற்கு-டபினியு. க்ருவட் அவர்களுக்குத்துப்பேசும் வத்தேவியத்தை ; மேற்கு-முடிக்குரிய வத்தேவியத்தை.



Watteliyadda
Crown

Watteliyadda
J103
From Nuwara road to Badulla

Scale of 8 Chains to an Inch

Situation : Haliellegama village in Yatikinda division of Bogoda korale.

Preliminary plan 20.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
P.P. 973 J 103	Watteliyadda	0 1 25

Surveyor-General's Office,
Colombo, December 12, 1904.

J. B. M. RIDOUT,
for Surveyor-General

II.

Preliminary plan 20.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
P.P. 978 L 103	Watteliyadda	1 2 20

and bounded as follows : on the north by Watteliyadda belonging to Crown, Watteliyadda claimed by Mr. W. Stewart ; on the east by the road from Badulla to Nuwara Eliya ; on the south by Watteliyadda belonging to Crown ; on the west by the Moretota-oya, Watteliyadda belonging to Crown.

இல்ல சிகியம் 20.

கிடைகிறோம்.	ஒவ்வொன்று நம்.	கிடைகிறது.
973 L 103	வண்ணேலியட்டி	1 2 20

இது மூலிகை—உறுபு ரெசான்தக வண்ணேலியட்டி, பிரித்தினி. ஓப்புவு, வி மக்களை விகிட அகிய வாசிகள் கிடைக்க வண்ணேலியட்டி; கூரைகளுக்கு வடில்லே கிடை ஆவர்த்தியக்கு யான மக்காரடி; எனவே ரெசான்தக வண்ணேலியட்டி; பசுவுகளுக்கு வண்ணேலியட்டி.

விரதம் படம் 20.

காணித்துண்டு.	காணிப்பு பேர்.	விசாகம். எ. ரூ. பை.
973 L 103	ஏத்தேவியத்தை	1 2 20

எல்லைகளாவன : வடக்கு-முடிக்குரிய வத்தேவியத்தை, டப்பினியு. ஸ்ரூவட் அவர்களுக்குப்போகும் வேட்டு ; தெற்கு-முடிக்குரிய வத்தேவியத்தை ; மேற்கு-மோரேத்தொட்டையை என்றும் ஆறு, முடிக்குரிய வத்தேவியத்தை.



Watteliyad

Watteliyadda
Crown
L103
To Badulla
Moretota-oya
From Nuwara Eliya
Watteliyadda
Crown

Scale of 8 Chains to an Inch.

Situation : Haliellegama village in Yatikinda division of Bogoda korale.

Preliminary plan 20.

Lot.	Name of Land.			Extent.	
	P.P.	A.	R.	P.	
P.P. 973 L 103	...	Watteliyadda	1 2 20

Surveyor-General's Office,
Colombo, December 12, 1904.

2,131

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

Uva S. O. 2--1905

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless within three months from the 27th day of January, 1905, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, make claim in person or in writing to the said land or to some interest therein to H. O. Fox, Esq., Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903," at his office at Hill House, Mutwal, Colombo :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

H. O. Fox,
Special Officer.

Description of the Land referred to.

The land commonly called or known as Rambawewela situated in the village of Pahalagalkandaguma of the Alut-kadawattulana of the Kadawat korale of the Nuwaragampala, in the North-Central Province, containing in extent 1 rood 32 perches, shown as lot 2a in preliminary plan 40 and in the annexed certified tract g thereof, and bounded as follows: on the north by Pahalagalkandagamakele belonging to Crown; on the east by T.P. 169, #78; on the south by Rambawekumbura belonging to Crown; on the west by Pahalagalkandagamakale belonging to Crown.

ඩී 1905 ක්වූ ජනවාරි මස 27 වෙති දින පටන් කුන්මා සයක් ඇඟලුහදී මෙහි පහත දස්වන ඉවම වෙති එසින් කොටසකට වෙති අසිඩිනම් මධ්‍ය සිංහලවා ය සිංහල යම් අයෙකු ඇත්තේ එය නම් එ ආද පසින් ලුප්තිම සමඟුව වශී 1897, 1899, 1900 සහ 1903 ක් ආදාපන්ත්වල උග්‍ර චැබුව වෙත වැනි තෙරු ප්‍රභාරයට පත් කර ඇඟලුව විශේෂ මහත්මියාරයා හානිකාන්සේ යේ කොළඹ ලෝදර හිල් දුන්ස්හි කණ්ඩාර, තේරිදී එවි ති. ති. රේඛාස් රුන්කාන්සේ ගේ ඉදිරිපිටව ඇවින් පෙන්සිට වෙති ලිංවිල්ලකින් එකි ඉඩ්ටුට වෙති එකි කොටසකට අසිඩිනම පෙන්වා, සිඵිනට වෙතා ගයුදෙනාත්, එකි විශේෂ මහත්මියාරයා හානිකාන්සේට ඉහැකි ආදාපන්ත්වලින් ලැබේ හිඳෙබඳ බලවල ප්‍රකාරයට අසිඩිවා, සිඵිම නොකුසා, පු එකි ඉඩ්ම රුප සහකා ඉඩ්මක් දක්වන ඇති ප්‍රකාර කරණ බව මෙහින් දහගැන ඇතුළු.

උව. ති. පෙරේස්,
විශේෂ මහත්මියටරයාන්ත්‍රිත්‍රාප.


ලංකා මධ්‍යම දිසාවට අසින් පුරවරුහෙම්පලාදේ කැබුරුකොරලේ අවශ්‍යක වන් බුලු, නේ පැහැල ගල්කෝන්ගෙම යන මෙ උග්‍ර තීබෙන මිට අමුණු, පු සහයික සිතියලේ ගැඹුවක රුඩී 1 අන් පරිවෘත 32 ක් තිෂ්ඨරට ඇති සාම්, ක්‍රිවසියෙන් රම්බාවලේලු කේතින නොහැකි, තී ඩාමිය දුන්නෑන තීබෙන 40 පෙෂ මූල්‍ය සිනියලේ 2 ය ව්‍යුහා පෙන්වන තිෂ්ඨවීරියට මාසිම්—ඳුඩුරට රුජස්ත්‍රයක පැහැලයේකෙයිද කළකුලේද; නායුත්‍රුරාල 169,478 ගේ පිළුරු, කැබුද්ධියෙන් පෙනෙනු දුඩුම්ද; දුන්නාට රුජස්ත්‍රතා රම්බාවලිකුරාද; බිස්නාරට රුජස්ත්‍රතා පැහැලයේක් දෙගැමකාලේද.

இதன்பின் சொல்லப்படும் காணியில் எவ்வித உடங்கையாயினால் தங்களுக்குண்டென உருத்துப்பேசுவோர் கன் யருமிருந்தால், அவர்கள், 1905 ம் (ஏது) கூடமொ 27 ம் தேதி துவக்கம் மூன்று மாசத்தில்குள், 1897 முதல் 1903 ம் ஆண்டு வரையுள்ள பாணிலக்ஷ்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்பாடு திடியிலேகூட உத்தியோகத்தர் எச். ஓ. பொக்குநூலாக அவர்களிடம் சொழும்பு முடக்குவாரம் “வீல் ஹவுஸ்” என்னும் அவருடைய சந்தோஸில் முகைமுகமாயேனும் ஏழுத்து மூலமாயேனும் தங்களுக்குண்டெதும் உருத்தை அன்றை உடங்கையைத் தெரிவியாவிடில், சொல்லிய ஒன்றே உத்தியோகத்தர் சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய் அதிகாரத்தைக்கொண்டு உருத்துப்பேசப்படாததாகிய சொல்லிய காணியை முடிக்குரிய ஆதங்களை மது கைக்காத்திட்டு எழுத்து மூலமாய் வெளிப்படுத்தவார் என்பதை அறிந்துகொள்க.

எச். ஓ. பொன்,
விசேஷ உத்தியோகத்தர்.

கட்டிய கரணியின் விவரம்.

வடமத்திய மாகாணம் நுவரகம்பளர்த்தை கடலத்துக்கோரளை அனுத்தகடவுத்துளரையைச் சேர்ந்த பாலக்கங்கந்தகம் என்னும் கிராமத்திலுள், இத்துடனைணக்கப்படும் உழதிப்புடுத்திய படப்பிரச்சியில் வீசுத்தபடியே, 1 ரூப்டு 32 பேட்ச வசாலுமையைத் தாங் காமரணியமாய் நம்பாவேவெலை எழும் பேரினால் அறியப்பட்டு அலைத் தெழுக்கப்பட்டுவருவதும், 40 ம் பிரதமபடத்தில் 2a என்னும் அடையாளமிடத் தமன் காணித்தனலு ; இதற்கென்கிற : வடக்கு-முடிக்குரிய பாலகல்கந்தகமைக்கலே ; கிழக்கு-169,478 ம் உரிமைப்படத்திற் கண்டிருக்குங் காணி ; தெற்கு-முடிக்குரிய நம்பாவேகும்புற ; மேற்கு-முடிக்குரிய பாலகல் காட்டகமெட்டே.



Scale of 8 Chains to an Inch.

Situation : Pahalagalkandagama village in Kadawat korale of the Anuradhapura District.

Preiliminary plan 40.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
2a	Rambawewela	0 1 32

Sheet C 19
a no 47

Surveyor-General's Office,
Colombo, December 17, 1904.

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

2,132

Anuradhapura S. O. 1—1905

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless within three months from the 27th day of January, 1905, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to H. O. Fox, Esq., Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903," at his office at Hill House, Mutwal, Colombo :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

H. O. Fox,
Special Officer.

Description of the Lands referred to.

The following lots situated in the village of Gonewa of the Ihalawewutulana of the Kende korala of the Nuwaragampalata, in the North-Central Province, as described in the annexed certified tracings :—

I.
Preliminary plan 155.

Lot.	Name of Land.	Extent.
32	Palugahawela	A. R. P. 0. 1. 28

and bounded as followe : on the north, east, and south by the Gonewehens belonging to Crown : on the west by T.P. 169 479

එම්. ඩීපාක්ස්,
විජේ. මන්ත්‍රියාධිකාරීන්යේ.

ඉහළවලු තොරතුරු.

I.

கிட்டிகளிலீய.	ஒவியேறி கும்.	பிரதிபரம்.
3a ...	பல்ளக்கலே ...	அ. ரை. பி. 0. 1. 22

இதன்பின் சொல்லப்படுக் காணிகளுள் ஒன்றிலேதும் எவ்வித உடந்தையாயினும் தங்களுக்குக்கூட்டென் உருத்தப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள், 1905 ம் ஜூ தெம் 27 ந் தேதி துவக்கம் மூன்று மாசத் தித்துள், 1897 மூதல் 1903 ம் ஆண்டு வகையுள்ள பாணிவச்சட்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரால் ஏற்படுத்திய விசேஷ உத்தியோகத்தை எச். ஓ. பொக்கின்றை அவர்களிடம் கொழுமிழு முக்குத்தவாரம் “ஸ்லீல் ஹவுன்” என்றும் அவருடைய கந்தோலில் குராகமாயேதும் எழுத்து மூலமாயேதும் தங்களுக்குண்டெதும் உருத்தை அல்லது உடந்தையைத் தெரிவியாவிடல், சொல்லிய விசேஷ உத்தியோகத்தை சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய அதிகாரத்தைக்கொள்ள வேண்டிய காணிகளை அல்லது அவைகளுள் உருத்தப்பேசப்படாதனால்தான் நிறை முடிக்குரிய துதனமென நமது கைச்சாரத் திட்ட எனுத்து மூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்க.

எச். ஓ. பொக்கை,
விசேஷ உத்தியோகத்தை.

கட்டிடய காணிகளின் விவரம்.

யடமத்திய மாகாணம் துவரகம்பளாத்தை கெந்தக்கோறன இயலவெவுத்துஞானையைக்கேர்ந்த கோன்றை யேன் ஆக் கிராமத்தினுள், இத்தட எணக்கப்படும் உதிடப்படுத்திய பட்டப்பிரதிகளில் விவரித்தபடியே, சீழிக்குறிக்கும் காணி வித்துண்டுகள் :—


I.
பிரதம படம் 155.

காணித்துண்டு. காணிபின் பேர்.

விசாலம்.
ச. அ. ஸ. ப.

3a ... பகுகாவல 0 1 28

எல்லைகளாவன : யடக்கும் கிழக்கு தெற்கும்-முதிர்குரிய கோன்றுவான ; மேற்கு-169,479 ம் உரிமைப்படத்திற் கண்டிருக்கும் காணி.



Scale of 8 Chains to an Inch.

Situation : Gonewehena village in Ihalawewtulana of Kende korale.

Preliminary plan 155.

Extent.
அ. ர. ப.
0 1 28

Lot. Name of Land.
3a ... Palugahawela

Sheet F 4
23—31

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

Surveyor-General's Office,
Colombo, December 13, 1904.

II.

Preliminary plan 155.

Extent.
அ. ர. ப.
0 0 29

Lot. Name of Land.

3b

Palugahawela

and bounded as follows : on the north by T.P. 169,479 ; on the east, south, and west by Gonewehena belonging to Crown.

பிரதம படம் 155.

பிரதம பிரதம.
அ. ர. ப.
0 0 29

தீட்டிக்குவிதை.

தூவிலே குடு.

3b

பகுகாவல

காணித்துண்டு.


காணிபின் பேர்.

விசாலம்.
ச. அ. ஸ. ப.
0 0 29

3b ... பகுகாவல ...

எல்லைகளாவன : வட க்கு-169,479 ம் உரிமைப்படத்திற் கண்டிருக்கும் காணி ; கிழக்குத் தெற்கும் மேற்கும்-முதிர்குரிய காணி விசேஷ கோன்றுவான.

பிரதம படம் 155.



Scale of 8 Chains to an Inch.

Situation : Gonewa village in Ihalawewtulana of Kende korale.

Preliminary plan 155.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
3b	Palugahawela 0 0 29
Sheet F ₂₃₋₃₁ ⁴		

Surveyor-General's Office,
Colombo, December 13, 1904.

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

2.133

Anuradhapura S. O. 2—1905

Notice under "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903."

TAKE notice, that unless within three months from the 27th day of January, 1905, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to H. O. Fox, Esq., Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903," at his office at Hill House, Mutwal, Colombo:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

H. O. Fox,
Special Officer.

Description of the Lands referred to.

The following lots situated in the village of Horawatibbawewa in the Pahalawewutulana of the Kende korale of the Nuwaragampalata, in the North-Central Province, as described in the annexed certified tracings:—

1

Preliminary plan 125.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
4a	Dambagahawela	0 1 19

and bounded as follows: on the north by Nugagahahena belonging to Crown; on the east by T. P. 140,489; on the south and west by Nugagahahena belonging to Crown.

ආචාර්ය ඩීපුත්‍රි සේනානු

ಕ್ರಿ. ಡಿ. ಎಸ್. ಶಾರ್ಪುದ್ದಂ,
ವಿಭಾಗ ಮಹಿಳೆಯರ ದಾಖಲೆಗೆ ನುಗ್ಗೆದೆ.

ବୁଦ୍ଧମାତ୍ର କୋରଟ୍ଟରେ.

ଶ୍ରୀରୂ ମହିତ ଦ୍ୱାରା ଲୁପ୍ତ କରିପାରୁଣେ କୁଣ୍ଡଳେକ୍ସରଲେ ପକାଲେଖିଲୁଣେ କେଉଠିବିଲେବେଳେ ଯନ୍ତ୍ରା ଅତି ଲିଖିପି, କିମ୍ବବେଳ ତିତ ଧ୍ରୁବକାଙ୍ଗ ଅନ୍ୟନିକ ଜିନିଯତିରେ ପରିଚ୍ୟତ ମେହି ପରିବାର ଧରିବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା —

ପ୍ରକାଶନ ମେଳିତ୍ତମ 125.

ଶିଳ୍ପିରମ

මිට මාසිම්—ලුණුරට රැසන්තික ප්‍රාගගහනයේන්තුද; තැනෙන්මූරට 140,439 පිළුරුකුඩාසියේ ජේන ඉවමද; දකුනට සහ බස්නාමූරට රැසන්තික ප්‍රාගගහනයේන්තුද.

இதன்பின் சொல்லப்படும் காணிகளுள் ஒன்றிலேதும் பலவிலேதும் எவ்வித உடற்கையாயிருந்த தங்களுக்குண்டென் குத்தப்போகவோர்கள் யாருமிருந்தால், அவர்கள், 1905 ம் வூலி கைமீ 27 ந் தேதி துவக்கிம் மூன்றுமாசத் திறந்து, 1897 முதல் 1903 ம் ஆண்டு வரையுள்ள பாணிவச்சிட்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷ உத்தியோகத்தை ஏச். கி. பொக்ஸ் துரை அவர்யுள்ள பாணிவச்சிட்டம் கொழுப்பி முகங்களாரம் “ஹல் ஹவீஸ்” என்றும் அவருடைய கண்டோரின் மூலமாகுமாயேதும் ஏறுத்த மூலமாயேதும் தங்களுக்குஞ்செடுதூம் உருத்தை அவ்விதத்தையைத் தெரி வியாலிடல், சொல்லிய விண்கல் உத்தியோகத்தை சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய அதிகாரத்தைக்கொண்டு சொல்லிய காணிகளை அவ்வித அவைகளுள் உருத்தப்பேசப்படாதால்வந்தை முடிக்குரிய ஆதங்களை தமது கைச்சாத் திட்டம் ஏறுத்து மூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்க.


ச. ரு. பாடிய,
விசேஷ உத்தியோகத்துறை

கட்டிய காணிகளின் விவரம்.

வடமத்திய மாகாணம் துவரகம்பளாத்தை கெந்தாக்கோறை பாலவெவுக்குளானாயைக்கேர்த்த ஒறவுதிப்பவை வைப்புத்துங்கிராமத்திலுள்ள, இத்துடைனைக்கப்படும் உதவிப்புத்திய படைப்பிரதிகளில் விவரித்தபடி, கீழ்க்குறிக்கும் காணித்துண்டன:—

I.
பிரதம படம் 125.

காணித்துண்டு.	காணிபின் போ.	விசாலம்.
4a ... தம்பகாவை	0 1 19
எல்லைகளாவன: வடக்கு-முடிக்குரிய துக்காசலை; சிழக்கு-140,439 ம் உரிமைப்படத்திற் கண்டிருக்கும் காணி; தெற்கும் மேற்கும்-முடிக்குரிய துக்காசலை.		



Sale of 8 Chains to an Inch.

Situation : Horawatibbawewa village in Pahalawewtulana of Kende korale.

Preliminary plan 125.

Lot.	Name of Land.	Extent.
4a ... Dambagahawela	A. R. P. 0 1 19
Surveyor-General's Office, Colombo, December 13, 1904.	Sheet F 7—15	J. B. M. RIDOUT, for Surveyor-General.

II.

Preliminary plan 125.

Lot.	Name of Land.	Extent.
4b ... Dambagahawela	A. R. P. 0 0 16

and bounded as follows: on the north by T.P. 140,438; on the east and south by Nugagahahena belonging to Crown; and on the west by T. P. 140,438.

சீதியம் 125.


சிதியம்.

கிடுக்கிறிய.	ஓவிமே கும்.	அ. ரி. ப.
4b ... அகிக்குவெலூ	0 0 16

இல்லம், கிடுக்கு-ஒவிமே 140,438 பிழிரைக்குவிட்டியே பேசை ஒவிமே; கூடுதலாக ஒவிமே கை எழுது ரூபாய்க்கு குடியுறையேங்கு; பசுநாடுருப் 140,438 பிழிரைக்குவிட்டியே பேசை ஒவிமே.

பிரதம படம் 125.

காணித்துண்டு.	காணிபின் போ.	விசாலம்.
4b ... தம்பகாவை	அ. ரி. ப. 0 0 16
எல்லைகளாவன: வடக்கு-140,438 ம் உரிமைப்படத்திற் கண்டிருக்கும் காணி; சிழக்குத் தெற்கும்-முடிக்குரிய துக்காசலை; மேற்கு-140,438 ம் உரிமைப்படத்திற் கண்டிருக்கும் காணி.		



Scale of 8 Chains to an Inch.

Situation : Horawatibbawewa village in Pahalawewtulana of Kende korale

Preliminary plan 125.

Lot	Name of Land.	Extent.
4b ... Dambagahawela	A. R. P. 0 0 16
Surveyor-General's Office, Colombo, December 13, 1904.	Sheet F 7—15	J. B. M. RIDOUT, for Surveyor-General.

III.

Preliminary plan 125.

Lot.	Name of Land.	Extent.	Extent.
			A. R. P.
4c	Dambagahawela	0 0 26	0 0 26

and bounded as follows : on the north by T.P. 140,438 ; on the east and south by Nugagahahena belonging to Crown ; on the west by T.P. 140,438.

මුල් සිනියම 125.


කිමික්වරිය.	ඉඩමේ කම.	කිමික්වරිය.	අ. රු. ප.
4c	දෙශගහවල	0 0 26	0 0 26

මෙම මාසිම්—ලුණුරට 140,438 පිහුරුකුබඳු සියෝ ජේන ඉඩම්ද ; නැගෙනුගුරට සහ දෙපාල යුතු සහ්යක තුළගෙහෙන්යිද ; බිස්නාගුරට 140,438 පිහුරුකුබඳු සියෝ ජේන ඉඩම්ද.

පිරාතම පායම 125.

කාසින්තුම්ම.	කාසිවිපින් පොර්.	වීෂාලම.
4c	තම්පකාවල	ඡ. ආ. පො.
		0 0 26

ඝෘෂ්ඨකාවන : බැංකු-140,438 ම උරිසෙමප්පත්තිත් කණ්ඩාරුක්කුව කාසී ; මුක්කුත් තෙත්ගුම-හුෂ්කුරීය පාරානී ; මෙත්කු-140,438 ම උරිසෙමප්පත්තිත් කණ්ඩාරුක්කුව කාසී.



T.P. 140,438
Nugagahahena
Crown

Scale of 8 Chains to an Inch.

Situation : Horawatibbwewa village in Pahalawewtilaha of Kende korale.

Preliminary plan 125.

Lot.	Name of Land.	Extent.	A. R. P.
			0 0 26
4c	Dambagahawela		

Surveyor-General's Office,
Colombo, December 13, 1904.

2,134

Sheet F 4
7-15

J. B. M. RIDOUT,
for Surveyor-General.

Anuradhapura S. O. 3—1905

FINAL ORDER.

Order under Section 2 of "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903," declaring Lands to be Crown Property.

In the matter of the lands commonly called or known as Wilagodahena and Bisodolahena, situate in the village of Kendangomuwa in the Palle pattywa of the Kuruwiti korale in the District of Ratnapura, in the Province of Sabaragamuwa, and of "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903.

THE notice required by section 1 of "The Waste Lands Ordinances of 1897, 1899, 1900, and 1903," having been duly published in manner prescribed by that section in respect of the above-named lands (*vide* notice No. 2,042), and no claim having been made to the said lands or to any interest therein within the period of three months from the date specified in the said notice, I, George Shadwell Saxton, Government Agent of the Province of Sabaragamuwa, under and by virtue of the powers vested in me in that behalf by section 2 of the said Ordinances, do hereby on this 9th day of December, 1904, order and declare that the said lands, as more fully described herein below, situate in the village of Kendangomuwa in the Palle pattywa of the Kuruwiti korale in the District of Ratnapura, in the Province of Sabaragamuwa, and shown as lots C 73 $\frac{1}{2}$, U 72 $\frac{3}{4}$, and C 73 $\frac{3}{4}$ in preliminary plan No. 580 and in the annexed certified tracing therefrom, and containing in extent 20 acres 1 rood and 20 perches, are the property of the Crown.

Description of the Lands referred to.

The following lots situated in the village of Kendangomuwa in the Palle pattywa of the Kuruwiti korale in the District of Ratnapura, in the Province of Sabaragamuwa, as described in the annexed certified tracing :—

I.

Preliminary plan 580.

Lot.	Name of Land.		Extent.		
			A.	R.	P.
C 73 $\frac{1}{2}$	Bisodolahena	10 0 12
bounded as follows: on the north by the Kadirandola; on the east by the Kadirandola; on the south by Ketayangalagawahena claimed by T. Punchi Mahatmaya, Bisodolahena (lot C 73 $\frac{3}{4}$) claimed by Siripina Vel-vidane and others; on the west by Bisodolahena (lot C 73 $\frac{1}{2}$) claimed by ditto and Rukmaldehiya (lot D 73 $\frac{3}{4}$) claimed by W. Rankiri and others.					

II.


Preliminary plan 580.

Lot.	Name of Land.		Extent.		
			A.	R.	P.
U 72 $\frac{3}{4}$	Wilagodahena	0 2 8
C 73 $\frac{3}{4}$	Bisodolahena	9 3 0
			<hr/>		
			10	1	8

bounded as follows: on the north by a road, Bisodolahena (lot C 73 $\frac{1}{2}$) claimed by Siripina Vel-vidane and others, Uraketuamadeldenya (lot E 73 $\frac{3}{4}$) claimed by W. Appuhami and others; on the east by Bisodolahena (lot C 73 $\frac{3}{4}$) claimed by Siripina Vel-vidane and others, Yakdehikumburedeniya (lot R 72) claimed by P. Appuhami, Bisodolahena (lot C 73 $\frac{1}{2}$) claimed by Siripina Vel-vidane and others, Ketayangalagawahena claimed by T. Punchi Mahatmaya; on the south by the Bisodolahena (lot W 72) claimed by E. Kirihatana and others; on the west by Wilagodahena (lot U 72 $\frac{3}{4}$) claimed by N. Senderiya and others.

G. SAXTON,
Government Agent.

The 9th day of December, 1904.



Situation : Kendagomuwa village in Palle pattu of Kuruwiti korale.

Lot.	Name of Land.	Extent.	A. R. P.		
			0	2	8
U 72 ₂ ³	Wilagodahena	10	0	0	12
C 73 ₃ ⁴	Bisodolahena	9	3	0	0
C 73 ₃ ⁴	Do.				

Surveyor-General's Office,
Colombo, July 22, 1904.

P. D. WARREN,
for Surveyor-General.